

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

1991

இதம்
7
ISSUE

ஆகஸ்ட் AUGUST



தேக்கநிலை - Backlog: ஒரு முக்கிய அறிவித்தல்

தேக்கநிலையிலுள்ள (Backlog) அகதிகளின் வேலைகள் இவ்வருடம் செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் முடிவடைந்துவிடுமென்று முன்னர் அரசாங்கம் எதிர்பார்த்தது. அதற்கான துரித வேலைகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை ஏறக்குறைய 40 வீதமானவர்களின் வேலைகளே முடிந்துள்ளனவாம். தேக்க நிலையில் இருந்தவர்களின் அமைச்சரின் பத்திரம் (Minister's Permit) இப்பொழுது நீடிக்கப் படுவதில்லை. இதனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை செய்யும் அனுமதிப்பத்திரமே (Work Permit) இவர்களுக்கான ஒரேயொரு அடையாளப் பத்திரமாகும். பெருந்தொகையானவர்களுக்கும் இந்த வேலை செய்யும் அனுமதிப் பத்திரத்தின் காலவெல்லை செப்டம்பர் 30ம் திகதியுடன் முடிவடைகிறது. குறிப்பிட்ட செப்டம்பர் 30ம் திகதிக்கு முன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி குடிவரவுத் திணைக்களத்தின் Backlog அலுவலகங்கள் ஒரு முடிவு காண முடியாது போனால் இவர்கள் என்ன செய்வது? எங்கு சென்று வேலை அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க முடியும்? இந்தக் கேள்விகளே இன்று பல கோணங்களிலிருந்தும் வருகின்றன. செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரைக்கான வேலை அனுமதிப்பத்திரங்கள் வைத்திருப்பவர்களின் கால எல்லை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிப்பது பற்றி அரசாங்கம் இப்போது ஆலோசித்து வருகின்றது. இதற்காக எவரும் குடிவரவு அலுவலகத்துக்கோ, Backlog அலுவலகங்களுக்கோ செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் மூலம் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இதனை அறிவிக்கும். அதன் பிரகாரம், தற்போதைய வேலை அனுமதிப் பத்திரம், புதிய திகதி வரைக்கும் செல்லுபடியானதாக மாற்றம் பெறும். செப்டெம்பர் 15ம் திகதிக்கு முன்னர் இது பற்றிய அறிவிப்பு வரும்.



இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி • A MONTHLY INFORMATION DIGEST

தமிழர் தகவல்

P.O. Box - 3, Station 'F'
Toronto, Ontario
M4Y 2L4

Phone: (416) 920-9250

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்
ரொறன்டோ
&
கத்தோலிக்க
குடிவரவு நிலையம்
ஸ்காபுரோ
தொலைபேசி (416) 757-7010

வெளியீடு

தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வடிவமைப்பு

அகிலன் அசோஷியேட்ஸ்

ஆசிரியர்

எஸ்.திருச்செல்வம்

உதவி ஆசிரியர்

மஞ்சரி

விநியோக முகவரையாளர்

எஸ். டி. சிங்கம்
(416)921-7076

அச்சுப்பதிப்பு

றீப்ளக்ஸ் பிரிண்டிங்
(416) 975-0196

ஆசிரியரிடமிருந்து.....FROM THE EDITOR

நேற்றுப் போல இருக்கின்றது. ஆனால் அரையாண்டு பூர்த்தியாகிவிட்டது.

தமிழர் தகவலின் ஆறு இதழ்கள் வெளிவந்துவிட்டன. இந்தமாத இதழ் ஏழாவது இதழாகும்.

கனடாவில் வாழும் தமிழர்களுக்குத் தேவையான, அவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விடயங்களை அவர்களின் தாய் மொழியில் வழங்கும் நோக்குடன் தமிழர் தகவலைப் பிரசுரிக்க ஆரம்பித்த பொழுது, இவ்வளவு குறுகிய காலத்தில் அனைவரது ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற்றுமுடிமென்று நாம் நினைக்கவில்லை.

இங்கு நாம் குத்திட்டுக் காட்டுவது, தமிழர் தகவலைப் பெறுவதில் ஆர்வம் காட்டுபவர்கள், அதன் வாசகர்கள் ஆகியோரை மட்டுமல்ல. தமிழர் தகவலுக்குத் தேவையான விடயதானங்களை தங்களுக்குள்ள வேலை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எழுதி வழங்குபவர்களையே முக்கியமாகக் குறிப்பிடுகின்றோம்.

எழுதப்படும் விடயம், அதனை எழுதுபவருக்கு அத்துறையிலுள்ள பரிச்சயம் ஆகியவைகளின் அடிப்படையிலேயே சம்பந்தப்பட்ட கட்டுரை வாசகர்களுக்குப் போதிய பயனுள்ளதாக அமைகின்றது. இந்த வகையில் தமிழர் தகவலில் வெளியாகும் விடயங்களும், விபரங்களும் தேவைப்படுபவர்களின் நோக்கத்தைப் பூரணமாக நிறைவு செய்து வருகின்றன என்பதை அறியும் போது உண்மையிலேயே நாம் மனமகிழ்வடைகின்றோம்.

தமிழர் தகவலைப் பெறுபவர்கள் அதன் சகல இதழ்களையும் தாம் மிகக் கவனமாகச் சேர்த்து வைத்திருப்பதாக எமக்கு அறியத்தந்துள்ளனர். சில இதழ்களைத் தவறவிட்ட

வர்கள், அவற்றை எம்முடன் தொடர்பு கொண்டு பெற்று வருகின்றனர். வேறுசிலர் தங்களின் பொதுப் பிரச்சனைகளை எமக்குக் கடிதம் மூலம் தெரிவிக்கின்றனர். அவை, குடிவரவு, OHIP, WELFARE, தொழில் வாய்ப்பு சம்பந்தப்பட்டவைகளாகும். இவற்றுக்கான விபரங்கள் சம்பந்தப்பட்ட நினைக்களங்களை மீட்டுவது பெறப்பட்டு, கட்டுரைகளாவும், தகவல் விபரங்களாகவும் தமிழர் தகவலில் பிரசுரம் செய்யப்படுகின்றன. இவ்வாறான பிரச்சனைகள் மற்றவர்களுக்கும் இருக்கலாம். எனவே அவர்களுக்கும் இவை பயன்படக்கூடும்.

"உங்கள் பிரச்சனை" என்ற புதிய பகுதியொன்றை விரைவில் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம். மேலே குறிப்பிட்டவாறு குடிவரவு, வேலைவாய்ப்பு, கல்வி, OHIP, WELFARE போன்ற பிரச்சனைகளுடன் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்டதுறை வல்லுனர்கள் மூலம் இப்பகுதியில் பதிலளிக்கப்படும். இது பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

மூத்த பிரஜைகளுக்கான வசதிகள், சலுகைகள் பற்றி திரு. அலோய் இரத்தினசிங்கம் கடந்த இதழில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் அடுத்த இதழில் வெளிவரும்.

கனடாவுக்குள் கப்பலில் அகதிகள் வந்து ஐந்தாண்டுகள் இம்மாதம் 12ம் திகதியுடன் பூர்த்தியாகின்றது. இதனை நினைவூட்டும் சிறப்புக் கட்டுரையொன்று நடுப்பக்கத்தில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையின் கடைசிப் பத்தியில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களாக!

எஸ்.திருச்செல்வம்

TAMILS' INFORMATION

P.O. Box - 3, Station 'F'
Toronto, Ontario
M4Y 2L4

Phone: (416) 920-9250

Produced by
EELAM THAMIL
INFORMATION
CENTRE OF TORONTO
(ETHIC)
&
CATHOLIC
IMMIGRATION BUREAU
SCARBOROUGH REGION
Phone: (416) 757-7010

Published by
THAMIL INFORMATION &
RESEARCH UNIT
(THIRU)

Design
AHILAN ASSOCIATES

Editor
THIRU S. THIRUCHELVAM

Asst. Editor
RANJANI

Circulation Manager
S. T. SINGAM
(416) 921-7076

Layout & Printers
REFLEX PRINTING
(416) 975-0196

இயற்கைத் திறன் மாணவனாக நரேன் தெரிவு



நோர்த் யோர்க் ரொப்க்லிப் (Topcliff) கனிஷ்ட பாடசாலை யின் மூன்றாம் வகுப்பு மாணவனை செல்வன் நரேன் நவரத்தினம் இயற்கைத் திறன் கொண்ட மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டு, நோர்த் யோர்க் ஸ்ரான்லி பொதுப் பாடசாலையில் நான்காம் வகுப்புக்கு அனுமதி பெற்றுள்ளார்.

நோர்த் யோர்க் கல்விச் சபையினால் செயற்படுத்தப்பட்டு வரும் "இயற்கைத் திறன் மிக்க மாணவர்" நிகழ்ச்சித் திட்டத்துக்கு எட்டு வயதான நரேனின் பெயர் முதலில் சிபாரிசு செய்யப்பட்டது. பின்னர் அதற்கென நியமிக்கப்பட்ட தேர்வு அதிகாரிகள் குழு பரிசீலித்துப் பார்த்த பின்னர் நரேன் இதில் தெரிவு செய்யப்பட்டார். இதன் பிரகாரம் இவ்வருடம் செப்டம்பர் மாதம் முதல் நோர்த் யோர்க் ஸ்ரான்லி பொதுப்பாடசாலையில் தனது கல்வியை 4ம் வகுப்பில் ஆரம்பிக்கும் நரேன், தனது பாடசாலைக் கல்வி முழுவதையும் திறமையுள்ள மாணவர்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள விசேஷ கல்வித் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

செல்வன் நரேன், பெயர் பெற்ற எழுத்தாளரான க.நவம் தம்பதியினரின் ஏக புதல்வராவார். திரு. நவம் அவர்கள் புகழ்பெற்ற இலக்கிய கர்த்தா தெனியான் அவர்களின் இனிய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கடிதம்

ஆசிரியர்
தகவல் மஞ்சரி

இங்கு வசித்து வரும் தமிழர்களுக்குத் தேவையான முக்கியமான விஷயங்களுடன் ஒரு பத்திரிகை இதுவரை எவராலும் வெளியிடப்படவில்லை. இந்தக் குறையை தமிழர் தகவல் மஞ்சரி நிவர்த்தி செய்துவிட்டது.

மற்றவை பத்திரிகைகளைப் போல படித்து முடிந்தவுடன் வீசி விடக்கூடிய ஒன்றாக தகவல் மஞ்சரி அமையவில்லை. படித்து முடிந்த பின்பு, மற்றவர்களுக்கும் படிக்கக் கொடுத்து, பின்னர் கவனமாகச் சேகரித்து வைக்கக்கூடிய ஒரு களஞ்சியம் தகவல் மஞ்சரி.

சிரமம் பாராது மாதாமாதம் முதலாம் திகதி இதனை வெளியிடும் தங்களுக்கும், தங்களுடன் சேர்ந்து இவ்வெளியீட்டில் பங்குபற்றி உழைக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

ஞான நவம், முனி கணகா
1759 Bloor St. East
மினிஸ்கா
ஜூன் 11, 1991

குடும்பங்கள் மீள இணைதலா? அல்லது பிளவுபடுதலா? FAMILY REUNIFICATION OR FAMILY BREAK-UP?

கனடாவுக்கு வந்து குடியேறியிருப்பவர்கள் அனைவரும் தங்கள் கணவன்/மனைவி, பிள்ளைகளுடன் விரைவில் மீள இணையப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர் ஆனால், இது கனவாகவே போகின்றது.

குடும்ப உறவினர்கள் என்ற வரையறைக்குள் யார் யார் அடங்குவர் என்பதற்கு கனடிய குடிவரவுச் சட்டம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இப்படியிருந்தும் குடும்ப உறவினர்களை, ஸ்பொன்ஸர் செய்பவர்கள் நீண்ட தாமதத்தைச் சந்தித்து வருகின்றனர்.

1988 ஜூலை மாதத்துக்குப் பின்னர் குடும்ப உறவினர்கள் என்ற பிரிவுக்குட்பட்ட கணவன்/மனைவி, பிள்ளைகளைப் பொறுப்பேற்று வரவழைப்பதற்கு ஸ்பொன்ஸர் செய்தவர்கள் பலர் இரண்டு வருடமாகியும் முடிவறியாது காத்திருக்கின்றனர்.

அகதிகள் என்ற வகைக்குட்பட்டவர்கள் நீண்ட தாமதத்தை எதிர் கொள்ளுகின்றனர். முதலில் இவர்கள் தங்களை அங்கீகரிக்கப்பட்டவர்களாக ஏற்றுக் கொள்ளச் செய்தல் வேண்டும். அதற்குப் பிறகு, இவர்கள் நிரந்தரமாகக் குடியிருக்க ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான Landing Paper பெற வேண்டும். அதற்கும் பின்னரே ஸ்பொன்ஸர் செய்ய முடியும்.

1986ம் ஆண்டில் கனடாவுக்கு அகதியாக வந்து இன்னமும் தங்கள் நிலை தெரியாது, விசாரணையும் முடியாமல் பலர் வாழ்க்கை நடத்துகின்றனர்.

ஸ்பொன்ஸர் செய்வதற்கான புதிய நிபந்தனைகளை கனடிய அரசு இப்போது தயாரித்துக் கொண்டிருக்கின்றது. பத்தொன்பது வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள், அவர்கள் பெற்றோர்களின் பராமரிப்பில் தங்கியிருப்பதாக நிரூபித்தாலன்றி, அவர்களைக் குடும்ப உறவினர்கள் பட்டியலில் ஸ்பொன்ஸர் செய்வதை நீக்குவதற்கு அரசு ஆலோசித்துள்ளது. "பராமரிப்பு" என்பதற்கு வரைவிலக்கணம் அளிக்கப்படவில்லை. பராமரிப்பது என்பதற்கு குடிவரவு அதிகாரிகள் தமது முடிவுக்கிணங்க வியாக்கியானம் வழங்கலாம். புதிய நிபந்தனையின் நோக்கம், 19 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் அழைத்து வரப்படுவதைத் தடை செய்வதாக அமையலாம்.

குடும்பங்கள் மீள இணையமுடியாதவாறு பல்வேறு நடைமுறைகள் இங்கு அமல் செய்யப்படுவதை எவரும் கவனிப்பதாகத் தெரிய வில்லை.

இந்தப் பிரச்சனைகளையும், குடும்பங்கள் பிளவுபடுவதையும் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.

பிள்ளைகளை ஸ்பொன்ஸர் செய்வதற்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதை நீக்குமாறு ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க வேண்டும்.

குடும்பங்கள் இணைவதற்கு மனைவி/கணவன், பிள்ளைகளுக்கு Minister's Permit வழங்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டும்.

மேற்சொன்ன வேண்டுகோள்களை குடும்பங்கள் மீள இணைவதற்கென உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு (The Coalition for Family Re-Unification) அகதிகளுக்குச் சேவை புரியும் நிறுவனங்களிடம் விடுத்துள்ளது.

தந்திகளையும், கடிதங்களையும் தனித்தனியாகவும், கூட்டாகவும் பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்:

Bernard Valcourt, Minister of Immigration, House of Commons, Ottawa, Ontario K1A 0A6

Laura Chapman, Canada Immigration, Policy Division, 140 Promenade du Portage, Phase 1V, 9th Floor Hull, Quebec K1A 0J9

சகோ. பெற்றி டிலியோ
இயக்குனராக பதவி உயர்வு



கத்தோலிக்க குடிவரவு நிலைய ரொறன்ரோ நகரப்பகுதி அலுவலகத்தின் பிராந்திய இயக்குனராக சகோ. பெற்றி டிலியோ ஜூலை மாதம் முதல் பதவியேற்றுள்ளார்.

கடந்த பல வருடங்களாக கத்தோலிக்க குடிவரவு நிலைய ஸ்காபிரோ பிராந்திய அலுவலகத்தில் கவுன்ஸலராக கடமையாற்றி வந்த சகோ. பெற்றி டிலியோ, இவ்வருட ஆரம்பத்தில் தலைமை அலுவலகத்தில் ஸ்பொன்ஸர் திட்ட ஒருங்கிணைப்பாளராக பதவி உயர்வு பெற்று கடந்த ஜூன் மாதம் வரை அப்பதவியை வகித்து வந்தார்.

ரொறன்ரோ அகதிகள் விவகார கவுன்ஸில் (TRAC) உட்பட அகதிகள் நலனுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புகளில் பல வருடங்களாக இவர் முக்கிய பங்கு கொண்டு பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தேக்கநிலை மனுக்கள் நத்தை வேக நகர்வு MAJORITY BACKLOG CASES STILL INCOMPLETE

அகதிகள் தேக்க நிலையிலிருக்கும் மனுக்களில் பெரும்பாலானவை இன்னமும் விசாரணை முடியாதவை. தற்போது விசாரணைகள் நடைபெறும் 'வேகத்தைப்' பார்க்கும் போது, தேக்கநிலை மனுக்களை முடிக்க வருடங்கள் பல எடுக்கலாம் போலத்தெரிகிறது.

புதிதாகக் கனடாவுக்கு வருபவர்கள் வருடங்கள் ஆவதற்கு முன்னர் அகதிகளாக அங்கீகரிக்கப்படுகின்றார்கள்.

தேக்க நிலையிலிருந்து அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படுவர்களும், புதிதாக வந்து விசாரணை முடிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களும் தங்களின் வாழ்க்கைத் துணைவர் (கணவன்/மனைவி) பிள்ளைகளை இங்கு வருவிப்பதற்கு விண்ணப்பம் (ஸ்பொன்ஸர்) செய்வதற்கு முன்னர் அவர்கள் நிரந்தரக் குடியரிமைப் பத்திரம் (Landing Paper) பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதனைப் பெறுவதற்கு, விண்ணப்பம் செய்த காலத்திலிருந்து ஆகக்குறைந்தது 18 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

இவ்வாறு நீண்ட நாட்களுக்கு குடும்பங்கள் பிரிந்து வாழுவதால் உள்ளீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு பிரிந்து வாழ்வதால் சொல்லொணாத துயரங்களை அகதிகளும், அவர்கள் குடும்பத்தினரும் அனுபவிக்க நேருகின்றது.

ஐக்கியநாடுகள் சபையினது குடியியல், அரசியல் உரிமை சாஸனத்திலும், ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைப் பிரகடனத்திலும், அவைகளைப் பூரணமாக ஏற்றுச் செயற்படுத்துவதாக கனடாவும் ஏற்றுக் கொண்டு ஒப்புமிட்டுள்ளது. ஆனால் கனடாவின் தற்போதைய குடிவரவு நடைமுறை குடும்பங்களைச் சிதைவுபடுத்துவதாயுள்ளது.

மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அகதிகளுக்கான கனடிய கவுன்ஸில் (Canadian Council for Refugees) பின்வரும் தீர்மானங்களை அரசின் பரிசீலனைக்கு முன்வைத்துள்ளது.

கனடாவில் தேக்க நிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களது கணவன்/மனைவி, பிள்ளைகள் ஆகியோர், தங்கள் குடும்பங்களுடன் மீள இணைவதற்கு வசதியாக, அவர்களுக்கு அமைச்சரின் பத்திரம் (Minister's Permit) உட்பட தேவையான சகல ஆவணங்களையும் தாமதமின்றி வழங்க வேண்டும்.

மேற்படி விடயத்தை நடைமுறைப்படுத்தி ஊக்குவிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களை, அகதிகளுக்காகச் சேவை புரியும் நிறுவனங்கள் சந்தித்துத் தூண்ட வேண்டும்.

எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பக கனடா கிளை

WRITERS CO-OPERATIVE INTERNATIONAL - CANADA UNIT



ரொறன்ரோ, ஸ்காபிரோ, மிஸிஸாகா, நோர்த்யோக் பகுதிகளில் வாழும் கலை, இலக்கிய, பத்திரிகைத்துறை ஆகியனவைகளுடன் சம்பந்தப்பட்ட சிலர் ஒன்றுசேடி புதிய முயற்சியொன்றில் கால் பதித்துள்ளனர். இம்முயற்சிக்கு அச்சாணியாக விளங்கியவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலாளர் பிரேமேஜி.

இலங்கையில் சோவியத் தூதரக தகவல் பகுதியில் நீண்டகாலம் பணியாற்றிய பிரேமேஜி, "சோவியத் நாடு" தமிழ்ச் சஞ்சிகையின் ஆசிரியராகவுயிருந்தவர். தமது புதல்வியின் திருமணத்தில் பங்குபற்றுவென இங்கு வந்திருந்த பிரேமேஜி, தமக்குக் கிடைத்த பகுதி நேரத்தை இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுத்தி இலங்கை எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தின் கனடா கிளையை உருவாக்கியுள்ளார்.

ஐரிலை மாத முற்பகுதியில் மேற்படி கிளையின் அங்குராப்பணக் கூட்டம் ஸ்காபிரோவில் இலக்கிய ஆர்வலர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்றது. குறைந்தளவிலானவர்களே இதில் பங்கு பற்றியிருந்தனர். அழைக்கப்பட்டிருந்த பலர் சமூகமளிக்காததும் குறிப்பிடத்தக்கது.

பிரேமேஜி தமது ஆரம்ப உரையில் குறிப்பிட்டதாவது: "இலங்கையிலும்

வெளிநாடுகளிலுமுள்ள தமிழ் எழுத்தாளர்கள், தங்கள் படைப்புக்களை, நூலுருவில் வெளிக்கொணர முடியாமல் திண்டாடுகிறார்கள். இவர்களில் சிலருக்குப் பொருளாதார வசதி ஒரு தடையாக உள்ளது. எஞ்சியவர்களுக்கு போதிய தொடர்புகளும், விற்பனை வாய்ப்புகளும் இல்லாமலிருக்கிறது. இதனால் பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை அச்சில் காண அஞ்சுகிறார்கள். இவ்வாறானவர்களுக்கு பக்கபலமாக இருந்து தேவையான உதவிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய கனடாவில் ஆரம்பிக்கப்படும் இந்தக் கூட்டுறவு அமைப்பு உதவி புரியும்.

மேலும் இலங்கையில் நூல்களை அச்சிடுவதற்கான ஸ்தாபனம் ஒன்றை அமைப்பதன் மூலம் மலிவு விலையில் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்து வெளியிடலாம். இலங்கை, இந்திய அரசு சார்பான ஸ்தாபனங்களோடு தொடர்பு கொண்டு பிரசாரமாகும் நூல்களை விற்பனை செய்யும் வாய்ப்புகளையும் உருவாக்கலாம்" என்றும் சொன்னார்.

இலக்கியகாரர்களான கனம், மலையன், ரிஷா குகதாசன், பத்திரிகையாளர் டி.எஸ். ஜெயராஜ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு பிரேமேஜி பேசுவதையும், பங்கு பற்றியவர்களில் சிலர் இருப்பதையும் படங்களில் காணலாம்.

அகதிகளும் சமூகபொதுநல உதவிகளும்

REFUGEES AND WELFARE ASSISTANCE

இந்த இதழில் அகதிகள் தொடர்பான சமூக பொதுநல உதவிகள் பற்றிக் கவனிப்போம். பெரும்பாலான அகதிகள் இந்நாட்டிற்கு வரும்பொழுது பல இடர்களுடனும் கவலைகளுடனும் வருகின்றனர். அநேகர் அணிந்நிருக்கும் உடைகளுடனே அல்லது ஒரு பெட்டி உடைகளுடனே வருவதால் அரசு மனிதாபிமான அடிப்படையில் சமூக பொதுநல உதவிகளைப் பரந்த அடிப்படையில் செய்கின்றது.

அகதிகள் எனப்படுவோர் இரண்டு வகையாக வருகின்றனர். முதலாவதாக இறங்கு துறை யிலேயே அகதி நிலை கோருபவர்கள் (Port of Entry Claimants). மற்றது, நாட்டுக்குள் ஏதாவது ஒருவகையில் வந்தபின் அகதிநிலை கோருபவர்கள். அகதிநிலை கோருபவர்களுக்கு குடிவரவுத் திணைக்களத்தால் வழங்கப்படும் (Verification Document) சான்றிணைக்கொண்டு தாம் வதியும் மாநகராட்சியின் சமூக சேவை நிலையறடாக பொது நல உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் வருமாறு:
-ஆரம்பச் செலவினங்கள் (Startup Cost)
-இதில் ஆரம்ப, இறுதி மாத வாடகைப் பணம் அத்தியாவசிய சமையல் தளபாட உதவிகள் அடங்கும்
- மாதாந்த பண உதவி
- மருத்துவ நல உதவி (OHIP and Drug benefit)
-கட்டிடங்கள், மெத்தைகள், உடைகள்
-தேவையேற்படி பல் பைத்தியச் செலவு, பூக்குக் கண்ணாடிச் செலவு

அகதியாக வருபவர் வேலை செய்யத் தகமை பெற்றுத் தாமே பராமரிக்கும் காலம் வரை மாதாந்த உதவிப் பணம் வழங்கப்படும்.

அதிகாரிகளைக் கேட்டவிடத்து, விருந்தாளியாக நாட்டுக்குள் வந்து அகதி நிலையினைக் கோருபவருக்கு சமூக பொதுநல உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அகதி நிலை கோரியதற்கான இடைக்காலச் சான் நினை குடிவரவுத் திணைக்களம் வழங்கும் என்றும், அதனை வைத்து சமூகநலன் பெற விரும்புவவர் தாம் வதியும் மாநகராட்சியில் உள்ள சமூக நல நிலையத்தில் (Welfare Office) விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்தார்.

நாதன் ஸ்ரீதரன்

பெரும்பாலும் பெருந்தொகையான மாணவர்கள் இங்கு அகதிகளாக வருகின்றனர். இவர்களும் முழுநேர மாணவராக இடைநிலைக் கல்வி கற்பவராயின் சமூகநல உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இது தவிர பொது நல அலுவலகம் தங்குமிடங்கள், வதிலிடங்கள் (Residences and Housing) தொடர்பான தகவல்கள், வேலை தேடும் முயற்சியில் அறிவுரைகள், தொழில் தருநர்களின் தகவல்கள் போன்ற உதவிகளைச் செய்து தருவார்கள்.

அகதிகளாக வருபவர்கள் நீண்டகாலம் இந்த

உதவித் தொகையில் தங்கியிருந்தால் அது அவர்களின் நிரந்தர பிரவேச (Landed Paper) மனுவினைப் பாதிக்கலாம் என குடிவரவுத் திணைக்களம் கூறுகிறது.

மேசடியாக சமூக நல உதவிகள் பெறுவது தெரியவரும் போது நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெற்ற பணம் முழுவதும் மீளக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஏழு வருட காலத்துக்குள் எடுப்பதற்கு திணைக்களத்திற்கு உரிமை உண்டு.

மனிதாபிமான இந்த உதவிகளை குறுகிய காலத்துக்குத் தேவைக்கேற்ப கேட்டுப் பெற்றுக் கொள்ளுவதே உகந்தது என சமூக நல திணைக்களம் கூறுகிறது.

சமூக நல உதவி மறுக்கப்படுமிடத்து சமூகநல மீளாய்வுச் சபைக்கு (Social Assistance Review Board) மேன்முறையீடு செய்யலாம்.

மேலும் ஸ்பொன்ஸர் நிலையில் நிரந்தர பிரசையாக வருபவர் திடீரென ஏற்படும் பொருளாதாரச் சீர்குலைவு காரணமாக சமூக பொது நல உதவி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் திணைக்களம் இது தொடர்பாக விசாரித்த பின்பே உதவிகள் வழங்கும்.

உதாரணமாக பராமரிப்பு பொறுப்பு ஏற்றவர் (Sponsor) வேலை இழக்கும் பட்சத்தில் அல்லது அவரது வருமானம் குறைந்து விடுமிடத்து சமூக நல உதவியினைப் பெற்றுக் கொள்ள வசதிகள் உண்டு.

தமிழர்களின் பெயர் நடைமுறையும், அவர்களின் குடும்பப் பெயரும் TRADITIONAL NAMING SYSTEM IN TAMIL HERITAGE

ஓவ்வொரு சமுதாயக் குழுக்களும் தங்களுக்கான பாரம்பரிய கலாசாரப்படி தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுகின்றனர். தமிழ், மலையாளம் பரம்பரையில் வந்தவர்கள் அநேகமாக குலப் பெயர் வழியாகவே தங்கள் பரம்பரையைக் கொண்டு வந்துள்ளனர். அந்தக் குலத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஒரு தனிப் பெயரினைச் சூட்டினர். தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் தற்போதும் இவ்வழக்கம் இருந்து வருகிறது. தேவர், நாடார், ஆச்சாரி, நம்பூதிரி என்பன இதற்குச் சில உதாரணங்களாகும். இது தவிர, தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் கூட சிலர் தங்கள் கிராமத்தின் பெயரினையும் சேர்த்துப் பெயர் வைத்துக் கொள்வது வழக்கம். 'சீர்காழி' கோவிந்தராஜன் என்ற பெயர் இவ்வாறானது.

ஈழத்திலும் சில குலப்பெயர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வழமையில் இருந்தன. பின்னா, முதலியார் என்பது இவற்றுள் சில. ஆனால் இப்பெயர்கள் காலக்கிரமத்தில் தனிப் பெயருடன் சேர்ந்துவிட்டன. இதனால், பின்னா என்னும் பெயருடைய குலத்தில் வந்த கணபதி, பார்வதி ஆகியோர் கணபதிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை என்றாயினர்.

குலப்பெயரைக் கைவிட்ட பின்னர் ஒவ்வொரு வருடைய தனிப் பெயரினையும் மாறி மாறி வைத்து, பரம்பரைத் தொடர்பினை ஏற்படுத்தினர். தந்தையாரின் பெயர் பேரனுக்கு அல்லது பூட்டனுக்கும், தாயின் பெயர் பேத்திக்கு அல்லது பூட்டிக்கும் சூட்டப்படுவது வழக்கமாகியது.

இந்த முறையும் இந்த நூற்றாண்டுப் பகுதியில் மாறுபடத் தொடங்கி விட்டது. இனிய சமுதாயத்தினருக்கும் பழமை வாய்ந்த பெயர்களைச் சூட்டுவது கவர்ச்சிகரமாகத் தெரியவில்லை. இதனால் இரண்டொரு தலை முறைக்குப் பின்னர் வம்சத் தொடர்பினைக் கண்டு பிடிப்பது கடினமாகி விடுகின்றது. இந்த வேகையில்தான் குடும்பப் பெயர் என்பது மிக முக்கியமாக அவதானிக்கப்படுகின்றது. கென்னடி, காந்தி, சேர்ச்சில் என்றால் உடனடியாக அக் குடும்பத்தினரைத் தெரியவருகின்றது.

குடும்பப் பெயர்

குடும்பப் பெயர் என்பதற்கு நாங்கள் முன்பு முக்கியத்துவம் வழங்கவில்லை. ஆனால் இப்போது இது தவிர்க்க முடியாமலாகிவிட்டது. எம்மவரைத் தவிர மற்றைய இனத்தவர்கள் ஏதாவது ஒரு முறையில் தங்கள் தனிப் பெயரைத் தவிர குடும்பப் பெயர் ஒன்றை தலைமுறையாகக் கொண்டு வந்துள்ளனர்.

நாம் ஒரு பெயரிடேயே, எம்மை நண்பர்கள் அழைப்பதற்கும், சட்ட ரீதியில் பாவிப்பதற்குமான இரண்டு பெயர்களை வைத்துள்ளோம். உதாரணமாக ஜெயதேவன் என்பவரை ஜெயம் என்றும் தேவன் என்றும் நண்பர்கள், உறவினர்கள் அழைப்பர். மறுபக்கம் முழுப் பெயரினைப் பாவிக்கின்றோம். மற்ற இனத்தவர்கள் இந்தத் தேவைகளுக்குரிய பெயர்களை இரண்டு பெயர்களாக (சொந்தப் பெயர் + குடும்பப் பெயர்) வைத்துள்ளனர். இதனால் இந்த முறையின்படி ஒருவருக்குக் கட்டாயம் இரண்டு பெயர்கள் அமைகின்றன. முதலாவதாக அமையும் பெயரை முதற் பெயர் என்றும், கடைசியாக அமையும் பெயரை குடும்பப் பெயர் எனவும் அழைக்கின்றனர். குடும்பப் பெயரை வம்சப் பெயர், சந்ததிப் பெயர், பரம்பரைப் பெயர் எனவும் அழைப்பதுண்டு.

இப்பொழுது கீழுள்ள நான்கு தலைமுறையினரின் பெயர்களைக் கவனிப்போம்:

கந்தையா என்பவரின் மகன் சுப்பிரமணியம்; சுப்பிரமணியம் அவர்களின் மகன் ஜெயதேவன்; ஜெயதேவன் அவர்களின் மகன் ரவிந்திரன்.

எமது மரபின்படி, சுப்பிரமணியம் அவர்களின் பெயரை கந்தையா சுப்பிரமணியம் எனவும், ஜெயதேவன் அவர்களின் பெயரை சுப்பிரமணியம் ஜெயதேவன் எனவும், ரவிந்திரன் அவர்களின் பெயரை ஜெயதேவன் ரவிந்திரன் எனவும் எழுதுவோம்.

ஆனால் இங்குள்ள முறைப்படி, உதாரணமாக கந்தையா என்பவரிலிருந்து தலைமுறை ஆரம்பமாகியுள்ளது என்றால், சுப்பிரமணியம் அவர்களின் பெயரை சுப்பிரமணியம் கந்தையா எனவும், ஜெயதேவன் அவர்களின் பெயரை ஜெயதேவன் கந்தையா எனவும், ரவிந்திரன் அவர்களின் பெயரை ரவிந்திரன் கந்தையா எனவும் எழுதுவார்கள்.

இதில் கந்தையா என்ற பெயரே குடும்பப் பெயராகும். மற்றைய பெயர்கள் யாவும் அவரவர்களுடைய முதற் பெயர்களாகும்.

இங்கு குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளிடம் ரவிந்திரன் தெரிவிப்பது தனது பெயரையும் தனது தகப்பனரின் பெயரையும் தான். ஆனால் அதிகாரிகள் கேட்பது குடும்பப் பெயரையும், முதற் பெயரையுமாகும். இதனால் தான் மேற்படி இரண்டில் ஒன்றை Surname

அருள் எஸ். அருளையா

ஆகவும், மற்றையதை Given Name ஆகவும் பதிந்து விடுகின்றனர். இது அநேகமாக அதிர்ஷ்டலாபச் சீட்டு இழுத்தது போல அமைந்து விடுகின்றது. இதற்கு ஒரே வழி, நாங்களே தெளிவாகப் புரிந்து கொண்டு, எது எமது குடும்பப் பெயர் என்று கொடுக்க வேண்டியதுதான்.

இதனை நிவர்த்தி செய்வது மிகவும் சலபமானது. எந்தப் பெயரைக் கையெழுத்தாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பரம்பரைப் பெயராக எதனைப் பயன்படுத்துகின்றோமோ அப்பெயரையே கையெழுத்திடுக வேண்டும். புதிய குடும்பப் (பரம்பரை) பெயரைத் தனது தந்தையின் பெயரிலிருந்து அல்லது தனது பெயரிலிருந்து தொடங்கலாம். இது முழுக்க முழுக்க ஒருவரது சொந்த விருப்பத்திலேயே தங்கியுள்ளது.

திருமணமானவர்கள் அநேகமாக தனது சொந்தப் பெயரை குடும்பப் பெயராக வைத்திருப்பது வசதி. இல்லையென்றால் மனைவி, பிள்ளை ஆகியோர் ஒரு குடும்பப் பெயரிலும், கணவன் மற்றப் பெயரிலும் இருக்க வேண்டிய நிலையேற்படும். ஒரு குடும்பத்துக்கு ஒரு குடும்பப் பெயர்தான் இருக்க முடியும் என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

திருமணமாகாதவர் என்றால் இரண்டில் ஒரு பெயரைக் குடும்பப் பெயராக வைத்திருக்கலாம். பின்னர் அந்தக் குடும்பப் பெயரில் தான் அந்தக் குடும்பத்தின் எதிர்காலச் சந்ததியினர் அழைக்கப்படுவர்.

ஒருவரின் முழுப்பெயரை எழுதும் போது, முதலில் உள்ள பெயர் முதற் பெயராகவும், பின்னாலுள்ள பெயர் குடும்பப் பெயராகவும் அமைவது இங்குள்ள மரபாகும். இங்குள்ள அலுவலகங்களில் சகல பத்திரங்களும், கோவைகளும் குடும்பப் பெயர் வரிசையில் தான் ஒழுங்குபடுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் சில வேகைகளில் குடும்பப் பெயரை

முதலில் எழுதுவர். அப்படி எழுதினால் ஒரு அரை முற்றத்தரிப்பு(,) குடும்பப் பெயருக்குப் பின்னால் போடப்படும். உங்களிடமுள்ள அடையாளப் பத்திரங்களைப் பார்க்கும் போது சமூக காப்புறுதி அட்டையில் (Social Insurance Number) ஒரு முறையிலும், சாரதி அனுமதிப் பத்திரத்தில் இன்னொரு முறையிலும் இருப்பது போலத் தெரியும். ஆனால் அவை இரண்டுமே ஒன்றுதான்.

அவதானிக்க வேண்டியது

ஒருவரின் முதற்பெயரை அவரது உறவினர்களும் நண்பர்களும் தான் பாவிக்க முடியும். அப்படி அழைக்கும் போது, Mr., Mrs., Miss, Dr. or Rev. என்று முற்றுவழிப்பிட்ட குடும்பப் பெயரைத் தெரிவிக்க வேண்டும்.

பெயர் சுருக்கம்

முதற்பெயர் சிறிய பெயராக இருக்க வேண்டியது மிக அவசியம். சிலா, சிநி, டேவிட், ஜோன் ஆகிய பெயர்கள் சிறிய முதற் பெயர்கள்.

குடும்பப் பெயரும், பத்துப் பன்னிரண்டு எழுத்துகளுக்கு மேலிருந்தால், அதனை மரபு தழுபது சுருக்கம் செய்ய வேண்டியது எங்கள் கடமை. இதுவே எங்களின் குழந்தைகளுக்கு நாங்கள் வழங்கும் சிறந்த பரிசாகும். பெயர்ச் சுருக்கத்தைச் சட்ட ரீதியாக செய்யலாம். அதற்கு முன்னர் இவ்விடயம் தொடர்பாக நன்கு விபரம் தெரிந்தவர்களிடம் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

ஒரு பெயரை தொடர்புக் குறியுடன் (Hyphenated Names) பிரித்தாலும் அது ஒரு பெயர்தான் என்பதைக் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதாவது, PATRICK ADAM-SMITH என்ற பெயரில் ADAM-SMITH என்பது குடும்பப் பெயர். PATRICK ADAM SMITH என்று தனித்தனியாகப் பிரித்து எழுதியிருந்தால் தான் SMITH குடும்பப் பெயராகவும், PATRICK முதற் பெயராகவும் எடுக்கப்படும்.

எதுவாயினும் எங்கள் பெயர்களை எங்கே சுருக்குவது என்று மற்றவர்கள் தீர்மானிக்க இடமளிக்காது, இதுதான் எனது முதற் பெயர், இதுதான் எனது குடும்பப் பெயர் என்று நாங்களே தீர்மானிக்க வேண்டியது மிக அவசியம்.

கன்னிப் பெயர் (Maiden Name)

இப்பொழுதுள்ள சட்டங்களின்படி திருமணத்தின் பின்னரும் கன்னிப் பெயரைத் தொடர்ந்து வைத்திருக்கலாம். சில மாகாணங்களில் (கியூபெக்) கன்னிப் பெயர் மூலமே தொடர்ந்து இருக்க அரசு ஆலோசனை கூறுகிறது.

ஈழத்திலுள்ள நடைமுறைப்படி சில பெண்கள் தங்களின் முதற் பெயரிடேயே கையெழுத்திடுகின்றனர். முறைப்படி குடும்பப் பெயரில் கையொப்பமிடுவதே வழமை. உதாரணமாக ராணி ஜெயதேவன் என்று பெயர் இருந்தால் ரா.ஜெயதேவன் என்றே கையெழுத்திட்ட வேண்டும்.

முழுப்பெயர்

ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது குடும்பப் பெயர் (Family Name) சூட்டுவதே பெற்றாரின் பொறுப்பு. சிலர் நடுப் பெயரும் (Middle Name) சூட்டுவர். குடும்பப் பெயர் தந்தை வழி மூலமும், நடுப் பெயர் தாய் வழி மூலமும் வருவது வழக்கமாக இருக்கின்றது. இந்த பெயர் பெயர்களும் சேர்ந்ததுதான் முழுப்பெயர் (Full Name) ஆகும்

ஒன்றாறியோவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு "நல்வரவு இல்லங்கள்" ஆற்றும் நற்பணிகள்

ONTARIO WELCOME HOUSES - DESCRIPTION OF SERVICES

ஊனடாவுக்குள் புதிதாக வந்து குடியேறுபவர்களில் பெருந்தொகையானவர்கள் ஒன்றாறியோ மாநிலத்தையே தங்கள் குடியிருப்பதற்கான பிரதேசமாகத் தெரிந்தெடுக்கின்றனர். அண்மைய குடிவரவுத் திணைக்களக் கணக்கெடுப்பொன்றின் பிரகாரம் ஏறத்தாழ எண்பது வீதமான புதிய குடியேற்றக்காரர்கள் ஒன்றாறியோவையே விரும்புகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

ஒன்றாறியோவில் புதிதாகக் குடியிருக்க விரும்புவர்களில் சுமார் எண்பத்தைந்து வீதமானவர்கள் அகதிகளாவர். அரசியல், சமூக, இன, சமய காரணங்களால் தங்கள் சொந்த நாடுகளில் குடியிருக்க முடியாது, தங்கள் உயிருக்கு அபாயம் எனக் கருதி தஞ்சம் வேண்டி கனடாவுக்குள் புகுவிடும் கோரி வரும் இவர்கள், சில வேளைகளில் கனடாவில் உறவினர்கள், நண்பர்கள் எவரும் இல்லாதவர்களாகவும் இருக்கக்கூடும்.

இவ்வாறு ஒன்றாறியோவுக்குள் குடியிருக்க விரும்புவர்களுக்கு மாநில அரசாங்கத்தின் நேரடிக்கண்காணிப்பில் பல்வேறுபட்ட உதவிகளையும் வழங்கும் நிதியுதவி "வெல்கம் ஹவுஸ்" (Welcome House) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நல்வரவு இல்லம் அமைந்துள்ளது.

ஒன்றாறியோ மாநில குடியுரிமை அமைச்சின் (Ministry of citizenship) கீழ் நல்வரவு இல்லங்கள் அமைந்துள்ளன. ரொறன்ரோ, எகாபுரோ, மிஸிஸ்கா, டவுன்ஸ் வியூ, ஹமில்டன் ஆகிய ஐந்து இடங்களில் நல்வரவு இல்லங்கள் அமைந்து செயற்பட்டுவருகின்றன. (முகவரிகள் கட்டியறையின் இறுதியில் தரப்பட்டுள்ளன)

புதிதாக இங்கு வந்து குடியேறுபவர்களுக்கு இலவசமாகவும், அந்தரங்கமாகவும் சேவை வழங்கப்படுகிறது. அதே சமயம் மாநில அரசாங்கம் தங்களுக்கு என்னென்ன உதவிகள் எந்தெந்த விதத்தில் வழங்குகிறது என்பதையும் இங்கு அறிந்து கொள்ள முடியும்.

"நல்வரவு இல்லம்" உருவான வரலாற்றினை முதலில் அறிந்து கொள்வோம்.

உகண்டாவிலிருந்து ஆசிய மக்கள் வெளியேற்றப்பட்டதையடுத்து அவர்களுக்குச் சேவை புரியும் நோக்குடன் ஒன்றாறியோ அரசாங்கத்தினால் முதலாவது நல்வரவு இல்லம் 1973ம் ஆண்டு ரொறன்ரோவில் சென் பற்றிக் வீதி 132ம் இலக்கக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. காலக்கிரமத்தில் இங்கு 22 மொழிகளில் சேவை வழங்கப்பட்டது. 1988ம் ஆண்டில் இங்கு 53,700 பேருக்குச் சேவை வழங்கப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 21,300 பேர் நேரடியாகச் சென்று சேவைகளைப் பெற்றுள்ளனர்.

கல்வி, சுகாதாரம், வீடு, தொழில், பொழுது போக்கு, சமூக அமைப்பு போன்ற பல்வேறு சேவைகளை அவரவர் தேவைக்கு ஏற்றவாறு நல்வரவு இல்ல உத்தியோகஸ்தர்கள் வழங்குகின்றனர்.

அரசாங்கத்தின் "சிவப்பு நாடா" பிரச்சனையில்

ஈக்குப்படு அகதிகளும், அரசாங்க அதிகாரிகளின் கெடுபிடிச் சட்ட நடைமுறைகளினால் அவதிப்படும் அகதிகளும் மனம் விட்டுப் பேசித் தங்களுக்குத் தேவையான தகவல்களையும், சேவையையும் சூட்டாகப் பெறுவதற்கு நல்வரவு இல்லத்துக்குப் படையெடுக்கின்றனர்.

நல்வரவு இல்லங்களுக்குத் தேவை நாடிச் செல்பவர்களில் 75 வீதமானவர்கள் அகதி நிலைக் கோரிக்கையாளர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களுள் அநேகமானவர்கள் ஸ்ரீ லங்கா, சோமாலியா, எத்தியோப்பியா, எல்சல்வடோர் உட்பட மற்றும் கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

1973ம் ஆண்டில் முதலாவது நல்வரவு இல்லம் சென் பற்றிக் வீதியில் அமைக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் மற்றைய நான்கு நல்வரவு இல்லங்களும் திறக்கப்பட்டன.

சராசரியாக மாதமொன்றிற்கு சுமார் 1800 பேர் இந்த நிலையங்களில் சேவைகளைப் பெறுகின்றனர். இவ்வாறு சேவை பெறுபவர்களில் 40 வீதமானவர்கள் அகதிகள். மிகுதி 60 வீதத்தில் மற்றொரு 40 வீதமானவர்கள் அகதிநிலை கோரி முடிவை எதிர்பார்த்திருப்பவர்கள். கனடாவில் சட்டபூர்வமாகத் தங்கியிருப்பவர்கள், இங்கு நிரந்தரமாகக் குடியிருக்க விரும்புபவர்களின் நல்வரவு இல்லத்தில் இலவச சேவையைப் பெற உரிமையுடையவராவர்.

ஆனந்தி விங்கம்

அகதிகளின் அதிகரித்து வரும் தேவைகளுக்கேற்ப, நல்வரவு இல்லத்தின் சேவைகளும் அதிகரித்து வருகின்றன. இதில் முக்கியம் 26 மொழிகளில் வழங்கப்படும் சேவைகளாகும். இவற்றுள் ஆசிய நாட்டு மொழிகளான தமிழ், ஹிந்தி, உருது, வியட்நாம், பஞ்சாபி, சீன மொழி ஆகியனவும் இடம் பெறுகின்றன. கடந்த ஆண்டில் நல்வரவு இல்லங்களில் வழங்கப்பட்ட சேவை, முன்னைய ஆண்டில் வழங்கப்பட்டதை விட 20.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

புதிதாகக் கனடாவுக்குள் வந்து குடியேறுபவர்கள், முக்கியமாக அகதிகள், தங்களது கல்வி, சுகாதாரம், தொழில், வீட்டு வசதி ஆகிய நான்கினதும் தேவைகளால் இன்னல்களுக்குள்ளாகின்றனர். இவைகளை நோக்கியே அவர்களின் பிரச்சனைகள் உருவெடுக்கின்றன. இவ்வகையில் நல்வரவு இல்லங்களில் கடமையாற்றும் ஆலோசகர்கள் (Counsellors) தங்களால் முடிந்தளவு தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.

செளக்கிய காப்புறுதி (Health Insurance) செளக்கிய பராமரிப்புத் திட்டம் (Health Care system) ஆகிய இரண்டும் புதிதாக வருபவர்களுக்கு அத்தியாவசியமானவை.

இங்குள்ள கல்வித் திட்டம், பாடசாலை வசதி, வளர்ந்தோர் கல்வி வகுப்பு நிகழ்ச்சித் திட்டம் ஆகியன பற்றி நல்வரவு இல்லங்களில் சரி

யான விளக்கங்களைப் பெற முடியும். சமூக காப்புறுதி இலக்கம் (Social Insurance Number) குடும்ப அலவன்ஸ் (Family Allowance) வருமானவரி (Taxation) ஆகியன பற்றிய போதிய விபரங்களையும், சரியான விளக்கங்களையும், நல்வரவு இல்லக் கவுன்ஸலர்கள் வழங்குகின்றனர்.

கனடாவில் பல்வேறு இன, சமூக ரீதியான அமைப்புகள் இயங்குகின்றன. இவற்றுள் பலவும் அரசாங்க மானியத்தையும், நிதியுதவியையும் பெற்று இயங்கி வருகின்றன. இவைகளுடன் இணைந்து நல்வரவு இல்லம் சேவையாற்றி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சென்பற்றிக் வீதியிலுள்ள நல்வரவு இல்லத்தில் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்பிக்கும் வகுப்புகள் நடத்தப்படுகின்றது. தற்போது இங்கு கல்வி கற்பவர்களில் 70 வீதமானவர்கள் அகதிகளும், அகதிநிலைக் கோரிக்கையாளர்களும் மாவர். கிழமை நாட்களில் இரண்டு குழுக்களாக வகுப்புகள் நடத்தப்பட்டு கின்றது. மொத்தம் ஆறு வாரங்களுக்கு வகுப்பு நடைபெறும்.

ரொறன்ரோ கல்விச் சபையுடன் இணைந்தும் இங்கு சில வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவை பற்றிய விபரங்களைத் தொடர்பு கொண்டு பெற முடியும்.

ஐந்து நல்வரவு இல்லங்களும் தங்கள் முதல் வெள்ளி வரை (விடுமுறை நாட்கள் தவிர) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 4:30 மணி வரை திறந்திருக்கும். புதிய அகதிகள் பதிவு பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் நடைபெறுவதில்லை. முதற் தடவை எந்தவொரு நல்வரவு இல்லத்துக்குச் செல்லும் போதும் அதற்கு முன்சட்டியே ஒழுங்கு (Appointment) செய்ய வேண்டியதில்லை. அதன் பின்னர் செல்வதனால் தனது ஆலோசகருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாள், நேரம், ஆகியவைகளை ஒழுங்கு செய்த பின்னரே செல்ல வேண்டும்.

ஐந்து நல்வரவு இல்லங்களின் முகவரிகளும் தொலைபேசி இலக்கங்களும் வருமாறு:

Ontario Welcome House - Downtown
132 St. Patrick Street, Toronto, Ontario M5T 1V1, Tel: (416) 965-3021

Ontario Welcome House - Hamilton
Loyd D. Jackson Square Mall, Standard Life Centre, Plaza Level, 2 King Street West (at Bay Street), Hamilton, Ontario L8P 1A1, Tel: (416) 521-7569

Ontario Welcome House - Mississauga
90 Dundas Street West, Mississauga, Ontario L5B 2T5, Tel: (416) 848-4680

Ontario Welcome House - North York
1056 A Wilson Ave., Downsview, Ontario M3K 1G6, Tel: (416) 7180

Ontario Welcome House - Scarborough
4439 Sheppard Ave East, Scarborough, Ontario M1S 1V3, Tel: (416) 965-9902

கடல் கடந்து வந்தும் தமிழருக்கு சேவை புரியும் ஈழத்தின் புகழ் பெற்ற வழக்கறிஞர் தம்பதிகள்

மோகன் மோகன்

கனடாவில், முக்கியமாக ஒன்றாயியோ மாநிலத்தில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர்கள் நிறுவனத்தின் பெயர் இது.

மோகன் அன் மோகன் என்னும் புகழ் பெற்ற நிறுவனத்தின் பெயரின் பின்னால் நின்று, சட்டத்துறையில் பணி புரிபவர்கள் ஜெகன் மோகனும் அவரது மனைவியான தெய்வா மோகனும்.

இலங்கையின் வட பகுதியில், நீண்ட காலமாகப் பெயர் பெற்றுத் துலங்கிய சட்ட வல்லுனர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மோகனும், தெய்வா மோகனும். தங்கள் தாய்நாட்டில் சட்டத்தரணிகளாகப் பல வழக்குகளில் ஆஜராகி, அதன் மூலம் செல்வாக்குடன் திகழ்ந்த இவர்கள், கனடாவிலும் எதிர்நீச்சலடித்து இன்று முன்னேறியுள்ளனர் என்று சொன்னால் அது வெறும் புகழ்ச்சி என்று எவரும் கூற முடியாது.

அகதிகளுக்காக ஆஜராவதற்காக அரசாங்க உதவி வழங்கும் Legal Aid என்று கூறப்படும் சட்ட உதவி வழங்கும் வழக்கறிஞர்கள் பட்டியலில் மோகனும் தெய்வாவும் இடம் பெற்றிருக்கிறார்கள். இப்பட்டியலில் இடம் பெற்றவர்களில் இவர்கள் இருவரும் தமிழ் பேசும் பாரிஸ்டர், சொலிஸிடர்கள் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.



மோகனும் தெய்வாவும் அகதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இன்று முன்னணியில் திகழ்கின்றனர். முக்கியமாக, பெரும்பாலான தமிழ் பேசும் அகதிகளும், தங்கள் அகதிநிலைக் கோரிக்கை விசாரணைகள் சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும், தங்களுக்காக ஆஜராவதற்காகவும் இவர்களின் சேவையையே நாடிச் செல்கின்றனர்.

இதனால், பெருமளவிலான அகதிநிலைக் கோரிக்கை விசாரணைகளுக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் என்ற பெருமையும் இவர்களுக்குக் கிடைத்துள்ளது.

"இலங்கைத் தமிழ் அகதிகளுக்காக மட்டும் நாங்கள் ஆஜராவதில்லை. பங்களதேஷ், ஈரான், பாகிஸ்தான், இந்தியா, காது உட்பட பல நாட்டு அகதிகளும் எங்களின் சேவையை நாடி வருகின்றனர். இன், மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து எங்களால் முடிந்த வரை பாடுகளை மக்களினதும் அகதிநிலைக் கோரிக்கை மீதான விசாரணைகளிலும் நாம் ஆஜராகி வருகின்றோம்" என்று கூறுகின்றார் பாரிஸ்டரும் சொலிஸிடரும் மோகன்.

யார் இந்த மோகன்? இவரது பின்னணி என்ன? இலங்கைத் தமிழகக் கட்சியின் ஸ்தாபகர்களிலும் ஒருவராகவும், ஊர்காவற்றூரை எம்.பி.யாகவும் இருந்த திரு.வி.நவரத்தினம்

அவர்களின் புதல்வர்களில் ஒருவரே இந்த மோகன்.

தமிழகக் கட்சியின் சத்தியாக்கிரகத்தை முன்னின்று நடத்தி, தபால் தலை (முத்திரை) அச்சிட்டு வெளியிட்டு சிங்கள அரசாங்கங்களை நிலைகுமாறச் செய்த திரு.வி.நவரத்தினம் அவர்கள் "தமிழகக் கட்சியின் மூளை" என்று வர்ணிக்கப்பட்டவர்.

பின்னர் சுயாட்சிக் கழகத்தை அமைத்து, ஈழத் தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக 1960களின் பிற்பகுதியில் முன் வைத்தவரும் இவரே தான். சிவில் சட்டத்துறையில் மிகப் பிரபலம் பெற்று விளங்கியவர் திரு.நவரத்தினம்.

LAW TIMES June 17 - June 23, 1991
Sri Lankan Lawyers Set Up T.O. Law Practice to Aid Refugees

"எனது தந்தையாரின் அடியொற்றி சட்டத்துறையில் நான் காலடி எடுத்து வைத்தேன். 1972ம் ஆண்டில் நான் இலங்கைச் சட்டக் கல்வியில் கல்வி பயின்று கொண்டிருந்த போது, சிங்கள அரசாங்கம் தனது பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தி, அரசியல் சட்டத்தையே மாற்றியமைத்தது. 1948ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு, புதிய அரசியலமைப்பில் நீக்கப்பட்டது. இது எனக்கு மிகுந்த பீதியையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியது" என்று கனடியன் "Law Times" என்ற வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மோகன் தெரிவித்துள்ளார்.

மோகனும் தெய்வாவும் அகதிகளுக்குச் சேவை புரிந்து வருவதைக் கௌரவிக்கும் வகையில் "Law Times" தனது ஜூன் மாத முன்னுதவி இதழில் (June 17-23, 1991) இவர்களுடனான பிரத்தியேக பேட்டியொன்றினை இவர்களின் புகழ்ப்பட்டங்களுடன் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட இதழின் முதற் பக்கத்தில் மோகனின் தனிப்படம் பிரசுரிக்கப்பட்டு, இந்த வார மேற்கோள் என்ற தலைப்பில் (Quote of the week) அவரது கருத்தொன்றும் பிரசுரிக்கப்பட்டதானது அவருக்கு வழங்கப்பட்ட தனிக் கௌரவமாகும்.

கொழும்பில், பெயரும் புகழும் பெற்ற சட்டத்துறை வல்லுனர்களான செ.ரங்கநாதன் கி.வி, ந.சந்தியேந்திர ஆகியோரின் கீழ் சில வருடங்கள் பணியாற்றிய மோகன் 1984ம் ஆண்டில் கனடாவில் பாரிஸ்டராகவும் சொலிஸிடராகவும் பட்டம் பெற்றுப் பணிபுரிய ஆரம்பித்தார்.

சாகவகச்சேரியில் பிரபலமான சட்டத்தரணியாக விளங்கியவர் திரு.கதிர்காமசேகர். பல வருட காலம் இவர் அங்கு கொடிகட்டிப் பறந்தவர். இவரது புதல்விதான் செல்வி தெய்வா. 1974, 75, 76 ஆண்டுகளில் ஸ்ரீலங்கா பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக தனித்தும், தனது தந்தையாருடன் இணைந்தும் இலவசமாக ஆஜராகியுள்ளார் தெய்வா.

தெய்வாவின் தாயார் அவரது வீட்டில் வைத்துக் கொண்டு செய்யப்பட்டதும், இவரது இளைய சகோதரர் ஒருவர் ராணுவத்தால்

கைது செய்யப்பட்டு பூலாவில் மாதக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டதும் இவரது வாழ்வில் பல திருப்பங்களை ஏற்படுத்தின.

"கனடாவுக்கு அகதி நிலை கோரி வரும் பல பெண்களின் பிரச்சனைகளை நான் நன்கறிவேன். இவ்வாறு வருபவர்களுக்கு உதவுவதை நான் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் செய்து வருகின்றேன். என்னுடன் பேசி, ஆலோசனை பெறும் போது, அவர்கள் மனம் திறந்து பேசுகின்றனர். அத்துடன் தங்களின் மனச் சுவை நீங்கியது போலவும் தென்படுகின்றனர். இவ்வாறான வேளைகளில் சட்டத்துறையில் மட்டும் நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கவில்லை. ஒரு சமூக சேவையாளரின் நிலையிலிருந்தும் உதவி புரிகின்றேன்" என்று தெய்வா மனமகிழ்வுடன் கூறுகின்றார்.

இன்று சட்டத்துறையில் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் மோகன், இங்கு வாழும் தமிழ் மக்களின் இன, சமூக சேவையுடன் நெருங்கிய பிணைப்புக் கொண்டவர். சகல தமிழ் மக்களாலும் கனடா தமிழீழச் சங்கம் மதிக்கப்பட்டு வந்த வேளையில் அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு கொண்டு உழைத்தவர் மோகன். சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான திரு. நா. சிவ

விங்கம் அவர்களின் வீட்டின் நில ஆறையில் சங்கம் ஆரம்பமான காலத்திலிருந்து, இரண்டாண்டுகளுக்கு முன்னர் சங்கத்தின் புதிய அலுவலகம் திறக்கப்படும் வரை இவரது சேவை சங்கத்துக்கு கிடைத்து வந்தது.



1983ல் இலங்கையில் தமிழினப் படுகொலை நடைபெற்ற போது ரொறன்ரோ நகர மண்டபத்தில் (City Hall) பத்திரிகையாளர் மாநாடொன்றை நடத்தி

இனப் படுகொலையைப் பகிரங்கப்படுத்தியதுடன், தொலைக்காட்சி மூலம் அனைவர் கவனத்துக்கும் இதனைக் கொண்டு வந்தவர்களில் மோகன் முக்கியமான இடத்தை வகித்துள்ளார்.

கனடா தமிழீழச் சங்கம் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கான கனடிய பவுண்டேஷன் (CAF-TAR) ஆகியவைகளுக்கான யாப்புக்களைத் தயாரித்து அவைகளை Incorporate பண்ணுவதற்கான சேவைகளை இலவசமாகச் செய்து கொடுத்தவர் மோகன் என்பது பலருக்கும் தெரியாது.

பணம் படைத்த பலர் எங்கள் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பட்டம் பெற்றவர்கள் பலர் எம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பணமும், பட்டமும் பெற்று அதற்கேற்ற மனமும் கொண்டவர்கள் மிகச் சிலரே இங்குள்ளனர். இந்தச் சிலரில் மோகன்-தெய்வா தம்பதியினர் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளனர்.

கனடாவில் வாழும் தமிழர்களின் எதிர்கால வளர்ச்சிகளிலும் உயர்ச்சிகளிலும் மோகன்-தெய்வா தம்பதியினரின் பூரணமான பங்களிப்பு காலத்தால் வேலைப்பட்டுவது; கட்டாயம் தேவைப்படுவது கூட.

தமிழர் தகவல்

• ஆகஸ்ட் 1991 AUGUST • TAMILS' INFORMATION

கம்பலோட்டிய தமிழர் பரம்பரை கனடாவுக்கு கனடாவின் மனிதாபிமான உணர்வு ஈழத் தமிழர்

1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினொராம் திகதி

இந்த நாள் கனடிய அரசுக்கும், இங்கு வாழும் ஈழத்தமிழர்களுக்கும், வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்துவிட்டது.

PM defends 'humanitarian' policy

Show compassion to Tamils Mulroney urges Canadians

அன்றைய தினம் பிற்பகல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வாஞ்சுலிகளின் செய்திகளிலும் அந்தக் கப்பல் பற்றியும், அதில் வந்தவர்கள் பற்றியும் 'கட்ச்சு கட' தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

இந்து சமுத்திரப் பகுதியிலிருந்து வந்த அந்த அகதிகள் சீனர்கள் என்றே முதலில் கூறப்பட்டது. நியுவுண்லாந்துக் கரைக்கு நேராக, அத்தலாந்திக் கடலில் இரண்டு படகுகளில் உயிருடன் போராடிக் கொண்டிருந்தவர்கள் அத்தனைபேரும் ஈழத்தமிழர்கள் என்பது அன்று எவருக்கும் தெரியாது.


1986 ஆகஸ்ட் 11ம் திகதி நண்பகல் தாண்டி ஒன்றரை மணித்தியாலங்க ளின் பின்னர் நியுவுண்லாந்து மீனவர் ஒருவரே அந்த இரண்டு படகுகளையும் கண்ட டவர். சில வேளைகளில், இவரது கண்களில் அந்தப் படகுகள் தென்படாதிருந்திருந்தால், படகில் வந்தவர்களை இவர் காப்பாற்றத் தவறியிருந்தால், இன்று கதை வேறாகியிருக்கலாம்.

மனித உணர்வு, கருணை, அன்பு ஆகியவைகள் இனம், மதம், மொழி ஆகியவைகளுக்கு அப்பாற்பட்டவை என்பதற்கு நியுவுண்லாந்து மீனவர் நல்லதொரு நிகழ்கால உதாரணம்.

1986 ஆகஸ்ட் 12ம் திகதி காலை யில்தான் கொஞ்சம் கொஞ்சமாகக் கதை பரவத் தொடங்கியது. இரண்டு படகுகளிலும் வந்த 155 பேருமே ஈழத்தமிழ் அகதிகள். அநேகமானவர்களும் இள வயதினர். நான்கு பேர் பெண்கள். மிகுதி ஆறுபேரும் குழந்தைகள். இவர்கள் பத்து மாதத்துக்கும் பத்து வயதுக்குமிடைப்பட்ட வயதினர். இவர்கள் அனைவரையும் காப்பாற்றியவர் நியுவுண்லாந்து மீனவரான 22 வயது மைக் எலோய். நியுவுண்லாந்தின் தென்மேற்குக் கடலில் பத்து மைல் தொலைவில் வைத்தே இவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

CONFESS: Tale of the Group 'regrets' lying to Canada spokesman says

துள்ளனர். மழை, வெய்யில், குளிர், கடுங்காற்று அத்தனையையும் தாங்கி 'கனடா செல்லுவோம்' என்ற மன வைராக்கியத்துடன் சரியான உணவு,



மூன்று பகலும், இரண்டு இரவுகளுமாக ஏறத்தாழ நூற்றியிருபது மணித்தியாலங்களாக இந்த 155 பேரும் இரண்டு படகுகளில் கழித்தார்கள். இவர்கள் பத்து மாதத்துக்கும் பத்து வயதுக்குமிடைப்பட்ட வயதினர். இவர்கள் அனைவரையும் காப்பாற்றியவர் நியுவுண்லாந்து மீனவரான 22 வயது மைக் எலோய். நியுவுண்லாந்தின் தென்மேற்குக் கடலில் பத்து மைல் தொலைவில் வைத்தே இவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

மூன்று பகலும், இரண்டு இரவுகளுமாக ஏறத்தாழ நூற்றியிருபது மணித்தியாலங்களாக இந்த 155 பேரும் இரண்டு படகுகளில் கழித்தார்கள். இவர்கள் பத்து மாதத்துக்கும் பத்து வயதுக்குமிடைப்பட்ட வயதினர். இவர்கள் அனைவரையும் காப்பாற்றியவர் நியுவுண்லாந்து மீனவரான 22 வயது மைக் எலோய். நியுவுண்லாந்தின் தென்மேற்குக் கடலில் பத்து மைல் தொலைவில் வைத்தே இவர்கள் காப்பாற்றப்பட்டனர்.



குடிநீர் எதுவுமின்றி உயிரைக் கையில் பிடித்தவாறு கடலில் தத்தளித்த இவர்களின் கதை சோகமானது; வேதனைமிக்கது. ஆனால் அதுவே கனடிய அதிகாரிகள் மத்தியில் தங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் என இவர்கள் சற்றேனும் அப்போது எண்ணியிருக்கவில்லை.

ஜேர்மனியில் ஏற்கனவே அகதிகளாகத் தஞ்சம் கோரியிருந்தவர்களே இந்த 155 பேரும். சில காலம் (சிலர் சில மாதங்கள்) அங்கு தங்கியிருந்து விட்டு, கனடிய அரசின் மனிதாபிமான செயற்பாடுகளினால் கவரப்பட்டு இவர்கள் சிறு கப்பலொன்றை வாடகைக்கு அமர்த்தி, கனடாவுக்கான தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.

தாங்கள் நடுக்கடலில் தத்தளிக்க விடப்படுவார்கள் என்று அவர்கள் எவருமே அப்போது நினைத்திருக்கவில்லை. மூவாயிரம் முதல் ஐயாயிரம் வரையான டாலர்களை இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கப்பல் பயணத்துக்காகக் கட்டினதும் கொடுத்திருந்தனர். ஆனால் அந்தக் கட்டணை, இரண்டு படகுகளில் இவர்களை ஏற்றி, அத்தலாந்திக் கடலில் இவர்களை விட்டுச் சென்று விட்டான்.

"நீங்கள் ஜேர்மனியிலிருந்து வந்ததாகக் கூறினால் உங்களைத் திருப்பி அனுப்பி விடுவார்கள். என்ன காரணம் கொண்டும் நீங்கள் ஜேர்மனியிலிருந்து வந்ததாகக் கூறக் கூடாது" என்று அகதிகளுக்கு 'ஆலோசனை'யையும் அந்தக் கப்பல் வழங்கிச் செல்லத் தவறவில்லை.

இங்கேதான் பிரச்சனை ஆரம்பமானது. கப்பல் கூறியபடியே நடக்கவேண்டும் என்று அதனை 'மந்திர வாக்காக' ஏற்றுக் கொண்ட அகதிகள் தாங்கள் இலங்கையிலிருந்து இந்தியா வந்து, அங்கிருந்து நேராகக் கப்பலில் வந்ததாகவும், 35 நாட்களைக் கடலில் கழித்ததாகவும் கூற நேர்ந்தது.

அவர்களின் ஆட, அணிகள் அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை அடையாளம் காட்டிக் கொடுத்

'ரொறன்ரோ ஸ்டார்', 'சன்' பத்திரிகைகளிலும் 'மக்லீன்ஸ்' சஞ்சிகையிலும் வெளியான சில புகைப்படங்களும், கட்டுரைகளின் மூலம் அச்சுக்களும் இங்கே நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்பட்டன

எஸ்தி



கடிகு கப்பலில் வந்து ஐந்தாண்டுகள் பூர்த்தி! தமிழர் வாழ்வில் எந்தளவுக்கு உதவியுள்ளது?



தன. கனடிய வெகுஜன தொடர்புச் சாதனங்கள் 'பொங்கி' எழுந்தன. படகில் வந்த அகதிகளை 'பச்சைப்

மன்னித்து விடுமாறும் அகதிகள் பகிரங்கமாக கனடிய மக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு முன்னர் நியுபவுண்லாந்திலிருந்து விசேட விமானமொன்றில்

152 castaways rescued by fishermen say 'we wanted to come to Canada'

பொய்யர்கள்' என்று வர்ணித்தன. அது போதாது என்று கடத்தல்காரர்கள் என்றும், போதை வஸ்து அங்காடிகள் என்றும் கூட சில கூட்டிக் காட்டின. மற்றொரு தொகை அகதிகள் அடுத்த கப்பலில் வருவதாக

ஏற்றப்பட்ட 155 அகதிகளின் 62 பேர் அவர்களது விருப்பத்தின் பேரில் ரொறன்ரோவில் இறக்கப்பட்டனர். மிகுதிப் பேர் மொன்றியலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் காலக் கிரமத்தில் அநேமானவர்களும் ரொறன்ரோ வந்து குடியேறிவிட்டனர்.

வும் கூட சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

கனடாவில் ஏற்கனவே வசித்து வந்த தமிழர்கள் திட்டமிட்டே இந்த அகதிகளைக் கப்பலில் கொண்டுவந்ததாகவும் பிரசாரம் செய்யப்பட்டது.

TAMILS CAN STAY: MULRONEY
"We don't turn away refugees"

"அந்த வேளையில் நாம் முகம் கொடுத்த பிரச்சனைகள் பல. அகதிகளாக வந்தவர்களை இங்கே வாழவைக்க வேண்டியிருந்தது. அதற்காக அரசாங்க பிரதிநிதிகளுடனும், அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேச்சு நடத்தினோம். அதே சமயம் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்ட பிரசாரத்தை முறியடிக்க வேண்டியிருந்தது. இதற்காக செய்தியாளர்கள் மகாநாட்டை அடிக்கடி நடத்தி நிலைமையைத் தெரியப்படுத்த வேண்டியிருந்தது" என்று அந்த நாட்களை நினைவு கூருகிறார் திரு.அருள் எஸ். அருளையா.



Tamil spokesman: Arul Anuliah says no "friend" would leave refugees adrift in Atlantic.

கனடா பிரதமர் மல்ரூனி 1986 ஆகஸ்ட் 17 திகதி "அகதிகளை நாங்கள் திருப்பி அனுப்ப மாட்டோம். அவர்கள் இங்கே தங்கியிருக்கலாம். அகதிகள் மீது கருணை காட்டுவோம்" என்று விடுத்த அறிவிப்பு, கனடாவின் மனிதாபிமானக் கொள்கையை உலகுக்கு எடுத்தியம்பியது.

இதனையடுத்து அனைவருக்கும் அமைச்சரின் பத்திரம் எனப்படும் Minister's Permit வழங்கப்பட்டது.

இவைகள் நடைபெற்று இம் மாதம் 11ம் திகதியுடன் ஐந்தாண்டுகள் பூர்த்தியடை கின்றன.

அன்று கப்பலில் அகதிகளாக வந்தவர்கள் இன்று எவ்வாறு வாழ்க்கை நடத்துகின்றனர், இவர்களின் குடியியல் நிலைமை எவ்வாறுள்ளது, இவர்களில் பலரும் இன்னமும் தேக்கநிலையில் (Backlog) தான் இருக்கின்றனர்?

தற்போது கனடா தமிழர் தேசிய மன்றத்தின் (NACT) ஒருங்கிணைப்பாளராக (Co-ordinator) இருக்கும் திரு.அருளையா அப்போது தமிழீழச் சங்கத்தின் குடிவரவு விடயங்களுக்குப் பொறுப்பான கமிட்டியின் தலைவராக இருந்தவர். அப்போது சங்கத் தலைவராகவிருந்த திரு. ஞானா தேவதாஸன், சங்கத்தின் தொடர்புத்துறைக் குழுத்தலைவராகவிருந்த திரு.சிறீகுமன் சிறீஸ்கந்தராஜா ஆகியோர் இவ்விடயத்தில் முக்கிய பங்கு வகித்து உழைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Telling their story: Thevaraj Murugan, left, Kandasamy Loganathan, centre, and Gurusamy Selvamurugan answer questions at Memorial University about their Atlantic ordeal. "We thought we missed the boat and we fell in," Loganathan told reporters.

இவைகள் பற்றிய விபரங்களைப் பூரணமாகப் பெற 'தமிழர் தகவல்' விரும்புகின்றது.

சம்பந்தப்பட்டவர்கள் யாராவது இது பற்றி தமிழர் தகவலுடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அது வரவேற்கப்படும். அடுத்தடுத்த இதழ்களில் இவர்களின்

வாழ்க்கை நிலை, குடியியல் நிலை, தொழில், குடும்ப அமைப்பு போன்றவைகள் பற்றிய கட்டுரைகளை எழுத இது உதவியாக அமையும்.



An official backlash against immigrants

ஜேர்மன் கப்பல் கப்டனின் 'ஆலோசனை'யின் படி பொய் கூறியதால் ஏற்பட்ட பிரச்சனைகளை அகதிகளில் சில உணர்ந்து கொண்டனர். இங்கிருந்த பொதுமக்கள் பிரதிநிதிகள் சிலரும் இதனால் ஏற்படக் கூடிய எதிர்கால விளைவுகளை அவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இதன் பயனாக அடுத்த ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவிலும், மொன்றியலிலும் சமகாலத்தில் செய்தியாளர்கள் மாநாடு கூட்டப்பட்டு, தாங்கள் ஜேர்மனியிலிருந்து வந்ததாகவும், தாங்கள் திட்டமிட்டுப் பொய் கூறவில்லை என்றும் தாங்கள் முதலில் தெரிவித்ததை மறந்து

Nightmare trip related to The Star
'All of us could have died we feared for our lives'

கண்களைக் கவர்ந்திடும்
வண்ணமிகு வனிதையர்தம்
வனப்பான மேனியின்
வளத்துக்கு மெருகூட்டும்
22 காரட் தங்க நகைகளுக்கு

நம்பிக்கையும் நாணயமும் நற்பெயரும் பெற்ற நிறுவனம்

வசந்தா நகைமாளிகை

விரும்பும் டிசைனில் குறித்த தவணையில் நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்

1230 Bloor Street West, Toronto
Tel: (416) 536-3956



சிவபுரி நிலையம்



சத்யோஜாத சிவாச்சாரியார், "திருமுருககுருமணி"
(இந்துமத பீடாதிபதி, இலங்கை) (நல்ல ஆதீனம், யாழ்)
சிவபுரி தியாகராஜாக் குருக்கள் (கணேஷ்வாமி)
(இந்துமதகுரு, சோதிடர், திருமண பதிவதிகாரி -கனடா)

தொலைபேசி எண்: (416) 291-5042

இந்து மத கிரியைகள் அனைத்தும் நடாத்தி வைப்பதுடன் இந்துத் திருமணத்துக்கு தேவையான மணவறை மண்டபம், மாலைகள் முதலான எல்லா ஒழுங்குகளும் எம்மால் நிறைவு செய்யப்படும் திருமணப் பொருத்தம் பார்க்கவும் விவாஹப் பதிவு செய்து கொள்வதற்கும் மேலதிக விபரங்களுக்கும் தொடர்பு கொள்க

தமிழீழ ஏழைக்குழந்தைகளுக்கு எழுத்தறிவு வழங்க இலங்கை மாணவர் நம்பிக்கை நிதியம் உதவுகிறது CEYLON STUDENTS' TRUST FUND

வியாமளா நவரத்தினம்

அன்னை பூமியை விட்டு அற்றகுளத்து அறுநீர்ப் பறவைகளாகி, உலகெங்கும் பசுமைதேடிப் பறந்தோடி வந்து, வெளிநாடுகளில் பரவி வாழ்ந்து வரும் நாங்கள், எங்களது அடிப்படைக்கும் அதிகமான தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வசதி வாய்ப்புகளுடன் கணிசமான செளகரியமாகவும் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் இனத்த வரோ அங்கு சொல்லொண்ணாத துன்பங்களைத் தாங்கிச் சுமந்த வண்ணம், ஒவ்வொரு கண மும் சாவை வரவேற்றுச் சாவதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையை மறந்து வாழ்ந்து வருகின்றோம். அவர்களும் எங்களைப் போன்று தப்பியோடி வந்திருந்தால், தேசப்படத் திலிருந்து எங்கள் பிரதேசங்கள் எப்போதோ பலவந்தமாகச் சுவடு கூடத் தெரியாமல் அழிக் கப்பட்டிருக்கும். இந்த மக்களின் இன்னகைத் தணிப்பதற்குத்தன்னிலும் நாம் எதையாவது சாதித்திருக்கின்றோமா?

"அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்

ஆலயம் பதினாறாயிரம் நாட்டல்

பின்னருள்ள தருமங்கள் யாவும்

பெயர் விளங்கியொளிர் நிறுத்தல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்"

என்ற பாரதியின் மணிவாக்கினுக்கொப்ப, எங்கள் அநாதரவான சிறுவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கென அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கப்பட்டதுவே "இலங்கை மாணவர் நம்பிக்கை நிதியம்". 1988ம் ஆண்டு கல்வித்தாய்க்குச் சமர்ப்பணமாகத் தோற்றிவிக்கப்பட்ட இலங்கை - பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு உதவும் புலமைப் பரிசில் திட்டமே 1989 ஜனவரி முதல் "இலங்கை மாணவர் நம்பிக்கை நிதியம்" என உருமாற்றம் பெற்றது.

இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்களாலும் வன்செயல் களாலும் பெற்றோரை - மூத்த சகோதரர்களை இழந்த அநாதைப் பிள்ளைகள் தமது உயர் கல்வியைத் தொடருவதற்கு உதவும் நோக்குடன் அவுஸ்திரேலியாவில் இந்த நிதியம் உருவாக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப்பெருமக்களே பெரும்பாலும் இந்த நிதியத்தின் உந்து சக்தியாகத் திகழ்ந்து வந்துள்ளார்கள். இந்த அன்பர்களின் நிதி உதவியை 1989 ஜனவரி மாதம் முதல் பெற்று, கல்விகற்றிவரும், மாணவ மாணவியரின் எண்ணிக்கை, அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்கள் என்பன பின்வருமாறு:

திருகோணமலை 8, மட்டக்களப்பு -7, யாழ்ப்பாணம் 22, கிளிநொச்சி -5, முல்லைத்தீவு -22
வவுனியா 1 பல்கலைக்கழக மாணவர்கள் 3

இம்மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கண்காணித்து, இந்நிதியத்துக்கு அவ்வப்போது அவதானக்குறிப்புகளை அனுப்பிவைப்பதற்கென ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கண்காணிப்பாளர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்புகளிலும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளிலும் பயின்றவரும் மாணவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் இலங்கை நாணயத்தில் நன்கொடை வழங்கப்படுகின்றது. இவ்வாறே ஏனைய கீழ்வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்தம் 300 ரூபா வழங்கப்படுகின்றது. இந்த நிதியுதவி அவர்களது கல்வித்தேவைகளுக்கும், பாடசாலைச் சீருடைகளுக்கும் என ஏற்படும் செலவினங்களைச் சமாளிப்பதற்காகவே வழங்கப்படுகின்றது.

தமிழ் மாவட்டங்களிலிருந்து இந்நிதியத்தின் உதவிகோரி வந்துசேரும் ஏராளமான விண்ணப்பங்களையும் நன்கு பரிசீலனை செய்த பின்னர் அம்மாணவர்களுக்கு உதவ முன்வரும் அன்பர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் மூலமாக நன்கொடைகள் வழங்கப்படுகின்றன. இவ்விதமாக இந்த நிதியத்தின் உதவியைப் பெற்றுவரும் மாணவர் ஒருவர் ஏதேனும் காரணத்தினால் கல்வியைத் தொடராமல் இடைநிறுத்தினால் அல்லது அவர் தொடர்பான விபரங்களில் குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி நிறுத்தப்படும் என்ற நிபந்தனையுடனே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.

தற்போது இந்நிதியத்துக்கு அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும், புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களிடமிருந்து உதவிகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. புலம்பெயர்ந்து வாழ்பவரின் மிகப் பெரும்பான்மையினரை உள்ளடக்கிய கனடா வாழ் தமிழரிடமிருந்தும் இந்நிதியம் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றது. எமது மண்ணில் இன்று அநாதரவாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழைக்குழந்தைகளின் எதிர்காலத்தை ஒளி மயமாக்குவதில் அக்கறையுள்ள அனைவரது உதவியும் ஒத்துழைப்பும் இந்நிதியத்துக்குப் பக்கபலமாக அமையும் என்பது நிச்சயம். இந்த நிதியத்தின் மூலம் உதவி பெற்று வரும் மாணவர்கள் பற்றிய சகல விபரங்களையும், அறிக்கையையும் கனடாவில் பார்வையிட விரும்புவோர் (416)398-7719 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். நேரடியாக இந்நிதியத்துடன் தொடர்பு கொண்டு உதவ விரும்புவோர்

CEYLON STUDENTS' TRUST FUND, P.O. BOX 317, BRUNSWICK, VICTORIA 3056, AUSTRALIA

என்ற முகவரிக்கு எழுதி உங்கள் ஆதரவை வழங்குங்கள். ஆகக்குறைந்தது மாதம் 15 டொலர் பணத்தையாவது நன்கொடையாக வழங்கி, எங்கள் ஏழைக் குழந்தை ஒன்றுக்கு எழுத்தறிவு வித்துவிட்ட சேவை செய்ய முன்வாருங்கள்.

இந்து ஆலய இந்த மாத உற்சவங்கள்

- ரிசுமன்ட்ஹில் இந்து ஆலய இந்த மாத விசேட உற்சவங்களின் விபரம் வருமாறு:
- 4 ஞாயிறு - கிருத்திகை - சண்முக அர்ச்சனை, காலை 11:30
- 7 புதன் - பிரதோஷம் - நந்தி அபிஷேகம், சிவன் பூஜை, பிற்பகல் 6:15
- 9 வெள்ளி - ஆடி அமாவாசை, தீர்த்தம்
- 10 சனி - முருகன் உற்சவம், அபிஷேகம் - காலை 10:00
- 12 திங்கள் - ஆடிப்பூரம், பார்வதி அபிஷேகம், சிவன் பூஜை, பிற்பகல் 7:30
- 13 செவ்வாய் - நாகசதுர்த்தி - நவக்கிரக பூஜை, பிற்பகல் 7:30
- 14 புதன் - கருட பஞ்சமி-பெருமாள பூஜை - பிற்பகல் 7:30
- 16 வெள்ளி - திருஞானசம்பந்தர் பூஜை - பிற்பகல் 8:30
- 22 வியாழன் - பிரதோஷம் - பூஜை - பி.ப. 6:15
- 23 வெள்ளி - சரவண உற்சவம் பெருமாள பூஜை - பி.ப. 7:30
வரலட்சுமி பூஜை - பி.ப. 8:00
நடராஜர் அபிஷேகம் - பி.ப. 8:00
- 25 ஞாயிறு - யாஜூர் உபகர்ம / ஆவணி அவிட்டம் - காலை 8:00
- 31 சனி - கிருத்திகை - சண்முக அர்ச்சனை - காலை 11:30

பூங்காவனமும்

ஆடிப்பூர விழாவும்

ரிசுமன்ட்ஹில் இந்து ஆலய அருள்மிகு ஸ்ரீ சிவகப்பிரமணிய சுவாமி (முருகன்) வருடாந்த உற்சவம் ஜூலை மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

ஆடி அமாவாசை உற்சவம் ஆகஸ்ட் 10ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும்.

ஆலய தொண்டர் குழுவினரால் நடத்தப்படும் பூங்காவன உற்சவம் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி சனிக்கிழமை நடைபெறும். அன்றைய தினம் காலை பத்துமணிக்கு சங்காபிஷேகமும் அலங்கார பூஜையும், மாலை 4.30 மணிமுதல் 6.30 மணிவரை அலங்கார பூஜையும், இரவு 10 மணிக்கு சுவாமி முத்துச்சப்பரத்தில் வீதி யுலா வருதலும் இடம்பெறும்.

மேளக்கச்சேரி, திருமதி சகுந்தலா ஜெயரஞ்சன், பேராசிரியர் எஸ். முத்துலிங்கம் ஆகியோரின் இன்னிசைக் கச்சேரி, திருமதி. பூமா கிருஷ்ணனின் கர்நாடக சங்கீத இசை, செல்வன் மதனாகரன் தயாரானின் புல்லாங்குழல் இசை ஆகியன பூங்காவன நிகழ்ச்சிகளாகும்.

மேற்படி ஆலயத்தில் ஆடிப்பூர விழா ஆகஸ்ட் 12ம் திகதி பிற்பகல் 4மணி முதல் நடைபெறும். திருவிழக்கு பூஜை, நவசக்தி அர்ச்சனை ஆகியன இங்கு இடம்பெறும். திருமணமாகாத பெண்களும், திருமணமான பெண்கள் சுமங்கலி பாக்யம் வேண்டியும் திருவிழக்குப் பூஜையில் பங்கு பெற்றுவர்.

ஸ்காபுராவில் சாயி பஜனை

ரொறன்ரோ சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காபுரோ ஸ்பர்ன் கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சாயி பஜனை நடத்தப்பட்டுவருகின்றது. பிற்பகல் 6 மணி முதல் 7 மணி வரையில் இந்த பஜனை நடைபெறுகின்றது. ஆகஸ்ட் மாதத்தில் 4ம் திகதியும் 16ம் திகதியும் சாயி பஜனை நடைபெறும்.

தமிழர்கள் மனதில் வைத்திருக்க
வேண்டிய பெயர்
தமிழர்கள் நினைவில் நிலைத்திருக்க
வேண்டிய பெயர்

சிவாஸ் ரேடிங் கோ லிமிட்டட்

உங்கள் தேவை என்ன?
மரக்கறிகளா?
கடல் உணவுகளா? மீன் வகைகளா?
இலங்கை, இந்திய உணவுப் பண்டங்களா?
தோசை, இடியப்பம், அப்பம்
சுடச்சுட சாப்பிட விருப்பமா?
உங்கள் தேவை எதுவானால் என்ன?
உடன் எங்களை நாடுங்கள்!

**நீங்கள் கேளுங்கள்!
நாங்கள் தருகின்றோம்!**

திருமணங்களுக்குத் தேவையான
கூறை, பட்டுவேட்டி, சால்வை, தலைப்பாகை,
குத்துவிளக்கு, பூமாலைகள்,
மணவறை, மண்டபவசதி,
விசேஷ உணவு வகைகள் உட்பட
அனைத்துத் தேவைகளையும்
ஒரே இடத்தில் பெற நீங்கள்
உனடடியாகத்
தொடர்பு கொள்ள வேண்டிய இடம்

SIVA'S TRADING CO LTD.

3852 Finch Ave. East,
(Kennedy/Finch) Scarborough
Tel: 321-2739



மணவறை, பூமாலை,
சடைநாகம், தலைநகை,
தலைப்பாகை,
மணப்பெண் அலங்காரம்,
பந்தல் அலங்காரம்,
கல்யாண மண்டபம்,
கல்யாண அழைப்பிதழ்,
கல்யாண
பூசைப்பொருட்கள்,
கல்யாணப் பலகார,
உணவு வகைகள்,
நாதஸ்வரம், தவில்,
படப்பிடிப்பு,

Van Moving ஆகிய அனைத்துச்
சேவைகளையும் ஒரே இடத்தில்
வழங்குகின்றோம்.

திருமணப் பதிவு, திருமணம்,
புதுமனை புகுதல், கடைதிறப்பு வைபவம்,
புனயாக வாசனம்,
சிரார்த்தம் (திவசம், வீட்டுக் கிரிகை)
பூப்புனித நீராட்டு மங்கள வைபவம்,
அனைத்தையும் வேதாகம விதிமுறைப்படி
நிறைவேற்றுகின்றோம்.

இவற்றுடன் ஜனன பலன், ஜோதிடம், நாள்
பார்த்தல், விவாகப் பொருத்தம்
ஆகியவைகளையும் நாம் கவனிக்கிறோம்.
ஆலய விழாக்களுக்கான சப்ரம்,
பூமாலைகளுக்கும் எம்முடன்
தொடர்பு கொள்ளவும்.

பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள்
(416) 285-0974

புதிநிவாச சர்வானந்த குருக்கள்
(416) 759-7733

முகவரி
84 Bertrand Ave. Scarborough,
Ontario. M1K 2S6

கனடிய பிரஜாவுரிமைக்கான நேர்முகப் பரீட்சை சில மாதிரி வினாக்களும் விடைகளும்

CITIZENSHIP INTERVIEW - SAMPLE QUESTIONS & ANSWERS

1987ம் ஆண்டுக்கு முன்னர் கனடாவில் குடியேறி நிரந்தரக் குடியிருப்புக்கு அனுமதிப் பத்திரம் (LANDED PAPER) பெற்ற பலர் தற்போது பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுள் கணிசமான தொகையினர் தமிழர்களாவர். இவர்களது நன்மை கருதி பிரஜாவுரிமை நேர்முகப் பரீட்சையில் கேட்கப்படும் சில மாதிரி வினாக்களும் விடைகளும் கீழே தொகுத்துத் தரப்படுகின்றது.

1. கனடாவின் முதலாவது பிரதம மந்திரி யார்?
 - John A. McDonald
2. கனடாவின் தற்போதைய பிரதம மந்திரி யார்?
 - Brian Mulroney
3. ஒன்டாரியோ மாகாண அரசின் முதலமைச்சர் (Premier) யார்?
 - Bob Rae
4. கனடிய மகா தோஷிபதியின் (Governor - General) பெயர் என்ன?
 - Ray Hnatyshyn
5. கனடாவின் தற்போதைய ஆளும் கட்சியின் பெயரென்ன?
 - Progressive Conservative Party
6. தற்போதைய பிரதம எதிர்க்கட்சியின் பெயரென்ன?
 - Liberal Party
7. பிரதான எதிர்க்கட்சித் தவரின் பெயரென்ன?
 - Jean Chretien
8. நீங்கள் வசிக்கும் பகுதியின் மத்திய அரசுப் பாராளுமன்ற உறுப்பினரின் (Federal Parliament) பெயரென்ன?
 - உங்கள் கட்சிக் காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்
9. மாட்சிமை தங்கிய மகாதோஷிபதியின் ஒன்டாரியோ மாகாண பிரதிநிதி (Lieutenant Governor) யார்?
 - Lincon Alexander (வினாவில் ஓய்வு பெற்றவர்)
10. ஒன்டாரியோ மாகாண அரசின் ஆளும் கட்சியின் பெயரென்ன?
 - New Democratic Party
11. ஒன்டாரியோ மாகாண அரசின் பிரதான எதிர்க்கட்சியின் பெயரென்ன?
 - Libreal Party
12. ஒன்டாரியோ மாகாண அரசின் எதிர்க்கட்சித் தலைவரின் பெயரென்ன?
 - Bob Nixon
13. உங்கள் பிரிவு மாகாண அரசினது பிரதிநிதியின் (Member of the Provincial Parliament) பெயரென்ன?
 - உங்கள் பிரிவுக் காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்
14. கனடா எப்போது ஒரு ஈடாக உருவாகியது?
 - 1867ம் ஆண்டு ஜூலை மாதம் 1ம் திகதி
15. கனடாவில் எத்தனை மாகாணங்கள் உண்டு? அவற்றின் பெயரென்ன?
 - பத்து - ஒன்டாரியோ, குவிபெக், மனிடோபா, நோவாஸ்கோசியா, நியுபிரென்ஸ்லாண்ட்,

பிரிட்டிஷ் கொலம்பியா, பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட், சன்க்சுவான், அல்பேட்டா, நியுபென்ஸ்லாந்து

16. கனடிய தேசம் உருவாகிய பொழுது இணைந்து கொண்ட மாகாணங்கள் எவை?
 - நோவாஸ்கோசியா, நியுபிரென்ஸ்லாண்ட்.
17. ஏனைய மாகாணங்கள் எந்தெந்த ஆண்டுகளில் கனடிய கூட்டமைப்பில் இணைந்து கொண்டன?
 - மனிடோபா - 1870, பிரிட்டிஷ் கொலம்பியா 1871, பிரின்ஸ் எட்வேட் ஐலன்ட் - 1873, சன்க்சுவான், அல்பேட்டா - 1905, நியுபென்ஸ்லாந்து - 1949.
18. ஒரு கனடிய பிரசைக்குரிய கடமைகள் அல்லது பொறுப்புகள் (Responsibilities) யாவை?
 - (அ) கனடிய நாட்டுக்கு விசுவாசமாயிருத்தல்
 - (ஆ) மாட்சிமை தங்கிய மகாதோஷிபதிக்கும் அவரது பிரதிநிதிகளுக்கும் விசுவாசமாயிருத்தல்
 - (இ) கனடிய சட்டங்களுக்கு கீழ்ப்படிதல்.
 - (ஈ) பிறரது உரிமைகளுக்கு மதிப்பளித்தல்
 - (உ) தனியார் உடமைகளைப் பாதுகாத்தல்.

தொகுப்பு
வே. விவேகானந்தன்
பி.ஏ. (ஆனர்ஸ்) இலங்கை

19. ஒரு கனடிய பிரசைக்குரிய உரிமைகளும் முன்னுரிமைகளும் (Rights and Privileges) யாவை?
 - (அ) பொதுத் தேர்தலின்போது தான் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க உரிமையுண்டு.
 - (ஆ) ஒரு கட்சியின் சார்பிலோ அல்லது கட்சியேடுக்கோ, வேட்பாளராகப் போட்டியிட உரிமை உண்டு.
 - (இ) கனடாவில் வசிக்கவும், நாட்டை விட்டு வெளியேறவும், மீண்டும் நாட்டுக்குள் திரும்பி வரவும் உரிமை உண்டு.
 - (ஈ) கனடாவின் எந்த மாகாணத்தில் வசிக்கவும் வேலை செய்யவும் உரிமை உண்டு
 - (உ) கனடிய கடவுள் சீட்டினை வைத்திருக்கும் (PASSPORT) உரிமை உண்டு
 - (ஊ) சகல அரச திணைக்கள தொழில்களைப் பெறுவதில் முன்னுரிமை.
 - (எ) புலமைப் பரிசில், அரச நன்கொடைகளைப் பெறுவதில் முன்னுரிமை பெறல்.
20. கனடாவின் அரச கரும மொழிகள் யாவை?
 - ஆங்கிலம், பிரெஞ்சு
21. கனடா எத்தகைய அரசியலமைப்பைக் கொண்டது?
 - சமன்வு முறையிலான (Federal System) அரசியலமைப்பைக் கொண்டது.
22. கனடா எவ்வகையான நிர்வாக முறையைக் கொண்டது?
 - பிரதம மந்திரி தலைமை தாங்கும் மந்திரி சபை முறையிலான நிர்வாகத்தைக் கொண்டது.
23. கனடிய நிர்வாக அமைப்பினை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
 - மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை (அ) மத்திய அரசின் நிர்வாகம் (Federal)

- (ஆ) மாகாண அரசின் நிர்வாகம் (Provincial)
 - (இ) நகராட்சி அரசின் நிர்வாகம் (Municipal)
24. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான திணைக்களங்கள் யாவை?
 - (அ) கல்வி (ஆ) வெளியுறவு (இ) தேசிய பொருளாதாரம், (ஈ) நிதி, (உ) தபால்
 25. மாகாண அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான திணைக்களங்கள் யாவை?
 - (அ) கல்வி, (ஆ) குழந்தைகள் நலன், (இ) பெருந்தொருக்கள் (ஈ) தொழிலாளர் நலன் (உ) சுகாதாரம்
 26. நகராட்சி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான திணைக்களங்கள் யாவை?
 - (அ) கட்டட வேலைப் பகுதி, (ஆ) பொழுது போக்குத்தாபனங்களும் பூங்காக்களும் (இ) தீயணைக்கும் பகுதி, (ஈ) தூலகங்கள்
 27. மத்திய அரசும், மாகாண அரசுகளும் இணைந்து பொறுப்பிற்கு சில திணைக்களங்கள் யாவை?
 - விவசாயம், நிதி, சுற்றுடல், மனித உரிமை பாதுகாப்பு, குடிவரவு
 28. கனடிய பாராளுமன்றத்தின் பிரதான உறுப்பினர்கள் யாவை?
 - (அ) மாட்சிமைதங்கிய மகாதோஷிபதி (ஆ) பொதுமக்கள் சபை (இ) செனட் சபை
 29. பொதுமக்கள் சபையிலுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கை என்ன?
 - 282
 30. மாட்சிமை தங்கிய மகாதோஷிபதியின் கடமைகள் சிலவற்றைக் கூறுக.
 - (அ) பொது விழாக்களிலும் அரச வைபவங்களிலும் கலந்து கொள்ளுதல். (ஆ) பொது மக்கள் சபை, செனட் சபை, ஆசிரியர்நாள் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு அங்கீகாரம் வழங்குதல். (இ) பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் பெரும்பான்மை எந்த மாகாணத்தைப் பெற்ற கட்சியின் தலைவரை அழைத்து அரசாங்கத்தை அமைக்கும்படி கோருதல்.
 31. கனடாவிலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் யாவை?
 - (அ) Liberal Party (ஆ) New Democratic Party (இ) Progressive Conservative Party
 32. பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்குத் தேவையான தகுதிகள் யாவை?
 - (அ) கனடிய பிரஜையாயிருத்தல் வேண்டும் (ஆ) 18 வயதுக்கு மேற்பட்டவராயிருத்தல் வேண்டும் (இ) கனடாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறநாடுகளிலுள்ள கனடிய தூதரகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும், படைப்பிரிவினருக்கும் இது விதி விலக்கு) (ஈ) வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
 33. லொரன்டோ நகராட்சி மன்றத் தலைவரின் (Mayor) பெயர் என்ன?
 - Art Eggleton

அகதியாக கனடா வந்த 15 வயதுச் சிறுவனின் சோகமரணம்! ஒரு குடும்பத்தின் நான்காவது இழப்பு... இய்யடியுமா சோதனை?

ஐடீலை மாதம் 10ம் திகதி பிற்பகல் ஆறு மணி....

ரொறன்ரோ ஷேர்பர்ன் (Sherbourne) வீதியில் அமைந்திருக்கும் ரேஸர் மொறிஷன் மரணச் சடங்கு இல்லத்தின் வாசலிலும் தெருக்கரைகளிலும் தமிழ் வாலிபர்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றனர்.

உள்ளே நுழைகின்றேன்.


இவ்வூலக வாழ்வை நீத்து விண்ணுலகிற்குப் பயணம் செய்பவர்கள் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்லும் அங்குள்ள மண்டபங்களில் ஒன்றில் யாழ்ப்பாணத்து மரணச் சடங்கொன்றை நினைவுபடுத்துவது போன்று பக்தி, சோகம் ஆகிய உணர்வுகள் தழும்பிவரும் தேவாரங்களை முதியவர் ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். கோகத்தில் கலங்குபவர்களின் மௌனமான அழகை ஒலி, மண்டபம் நிரம்பிய பெரியவர்கள், பெண்மணிகள், இளைஞர்கள், யுவதிகள் ஆகியவர்கள் கூட்டம். இவைகளுக்கிடையில் நித்திய உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார் செல்வன் முரளிதரன் முத்துத்தம்பி என்ற பதினேந்து வயது இளைஞன்.

மானிடப் பிறவி எடுத்தவர்களுக்கு மரணம் எதிர்பாராமல் வருவதுண்டு. ஆனால் எம்மில் சிலருக்கு மரணம் எதிர்பார்த்த ஒன்று. இந்த இரண்டாவது வகைக்குள் தன்னை அடக்கி, தனது ஐம்புலன்களையும் செயற்பாடுகளிலிருந்து இடைநிறுத்தி மூச்சை இழந்த முரளிதரனின் வாழ்வு ஒரு கண்ணீர்ச் சுவை.

முரளிதரன் கனடாவில் கால் பதித்து ஒன்பதே மாதங்கள். இங்கு வருவதற்கு முன்னர் தனது குடும்பத்தின் முக்கியமான மூன்று உறுப்பினர்களை இலங்கையில் படையினரின் கொடூரங்களுக்குப் பலி கொடுத்தது இவரது குடும்பம். 1987ம் ஆண்டு யாழ் கோட்டை கொடியவர்களின் கரங்களில் இருந்த போது அங்கிருந்து ஏவப்பட்ட "ஹெல்" குண்டு ஒன்று இவரது தந்தை, சகோதரர் ஒருவர், சகோதரி ஒருவர் ஆகியோரது உயிரைக் குறிவைத்துப் பறித்துச் சென்றது. குடும்பத்தின் அடுத்த முத்தவரான முரளிதரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவரை இங்கு அனுப்பி வைத்தார் அன்னை யோகராணி.

முரளிதரன் கனடாவிற்கு வந்து சில நாட்கள் கூழிய... ஒருநாள் திடீரென அவரது வலக்கால் இயக்கமீழ்ந்து சோர்வடைய வைத்தியர்களிடம் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வேதனையான முடிவொன்று தெரிவிக்கப்பட்டது... முரளிதரனைப் பீடித்துள்ள கொடிய நோய் எலும்புப் புற்று நோய் (Bone Cancer) என்பதே உறவினர் களையும் நண்பர்களையும் கலக்கமடையச் செய்த அந்தக் கொடிய செய்தி.

முரளிதரனின் உயிரையாவது காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில் அவரது வலக்கால் அகற்றினார்கள் வைத்தியர்கள். ஆனால் அதுவும் எனக்கூடவில்லை. அவரது அனைத்து எலும்புகளும் புற்று நோய்க் கிருமிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டது பின்னர்தான் தெரிய வந்தது. எனவே அனைவரது அனுதாபப்பார்வையும் முரளிதரன் என்னும் இளைய தமிழ்மகன்



மீது... ஆமாம் அவரது மரணம் நெருங்கும் நாட்களை கணக்கிட்டபடி... உற்று உறவினர்களின் அனுதாபமும் அன்பும் கலந்த உபசரிப்பினால் தனது கலலைகளை மறந்து வாழப்பழகிக்கொண்டார். அகற்றப்பட்ட வலது காலிருந்த இடத்தில் பொருத்தப்பட்ட பொய்க்கால் ஒன்றின் உதவியோடு அவர் நடமாடித் திரிந்தார்.

இவரது இறுதி நாட்களில் முரளிதரனின் அன்னை அருகிலிருந்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அதற்கான விண்ணப்பத்தை முரளிதரன் சமர்ப்பித்தபோது, அதனை ஏற்றுக் கொண்ட கனடிய குடிவரவு இலாகா, அவரது அன்னையையும் எஞ்சியிருந்த சகோதரர் ஒருவரையும் சகோதரி ஒருவரையும் கனடாவிற்கு வந்து குடியேற அனுமதி அளித்தது.

ரி.ன். லோகேந்திரலிங்கம்

ஓடிவந்த அன்னை யோகராணியும் இரண்டு உடன் பிறப்புகளும் முரளிதரனை முத்தமிட்டனைத்தார்கள். அதேசமயம் முரளியின் மரணம் முடிவானது என்பதை எண்ணி அழுகார்கள்.

முரளிதரனின் வைத்தியச் செலவுகள் மற்றும் அனைத்துத் தேவைகளையும் கவனித்து வந்த கனடிய அரசு சார்ந்த பல ஸ்தாபனங்களின் கோரிக்கையொன்றின்படி முரளிதரனின் ஆசை என்னவென்றும் அதை கனடிய அரசின் வழமையான விதிகளின்படி நிறைவேற்ற இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தனது ஒரே ஆசையாக பிரான்ஸில் தற்போது வதியும் தனது தாய்மாமன்மார் இருவரையும் இன்னொரு சிறியதாயாரையும் பார்த்து, கதைத்து, மகிழ்ந்துவர விரும்புவதாக முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

Canadian Children's Foundation என்ற சிறுவர்கள் நலன்பேணும் தொண்டர் ஸ்தாபனம் ஒன்று முரளிதரன் குடும்பத்தினர் நால்வரும் பிரான்ஸ் சென்று திரும்ப ஏற்படும் செலவுகளைப் பொறுப்பேற்பதாக அறிவித்தது.

பிரயாண நாளும் அதாவது முரளிதரனின் இறுதி ஆசை நிறைவேறும் நாளும் நெருங்குவர் அவர் குதூகலித்தார். தனது நீங்காத கலலைகளை மறந்து இனிய உறவினர்களின் முகங்களைக் காணலாம் என மகிழ்ந்து நின்றார்.

விமானமேறிச் செல்ல விமான நிலையம் சென்றார்கள் நால்வரும். இங்கு அகதிநிலை கோரும் அந்தஸ்திலிருந்தாலும் கனடிய குடிவரவு இலாகா தனது சட்டங்களைச் சிறிது தளர்த்தி அவர்கள் பிரயாணத்தை மேற்கொள்ள வாய்ப்பளித்திருந்தது. ஆனால் கனடாவின் விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸினது குடிவரவு, குடியகல்வு சட்டங்களின் பிரகாரம் அவர்களது பிரயாணம் சர்வதேச பிரயாணச் சட்டங்களுக்கு முரணானது எனவும், எனவே அவர்கள் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

விமான நிலையம் சென்ற அவர்கள் விமானத்தில் கால் பதிக்காமலே வீடு திரும்பினர்.

மனிதத்தை மதிக்கும் வகையிலும் சட்டங்கள்... எல்லா நாடுகளிலும்... அதே போன்று மனிதத்தை அவமதிக்கும் வகையிலும் சட்டங்கள் . முரளிதரன் இரண்டு வகையான சட்டங்களுக்குமே முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

இறுதி ஆசை எப்போதும் நிறைவேறாத நிராசை ஆனது முரளிதரனுக்கு. அழகை, சிரிப்பு என்ற மனிதனது இன்பதுன்பங்களின் வெளிப்பாடுகளை மறந்து போன நிலையில் அவரது குறுகிய கால வாழ்வு ஒற்றைக் காலில் இயங்கியது.

ஊனக்காலுடனும் உருக்குழைந்த உடலுடனும் புதிய மண்ணில் நடமாடிய தமிழ் மகன் முரளிதரன் கடந்த 08-07-1991 திங்கட்கிழமை யன்று தனது மண்ணிலக வாழ்வை நீத்தார்.

தொடர்ச்சியான துன்பச் சமைகளையே சமக்க முடியாமல் கமந்திருக்கும் முரளிதரனது அன்னைக்கும் அவரது சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறவேண்டியது இங்குள்ள தமிழ் மக்களது கடமையாகும்.

"எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்" என்று யோகர் சுவாமிகள் கூறியது உண்மைதான்.

தேவை - Wanted

தமிழ், ஆங்கில மின்கணனியில் (Computer) அச்சமைப்பு, பிரகாச - பக்க வடிவமைப்பு, தமிழ், ஆங்கில தட்டச்சு, Off Set பிரிண்டிங் ஆகிய சகல துறைகளிலும் போதிய பயிற்சியும், அனுபவமுள்ள ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நன்கு பரிச்சயமும், ஒப்பு நோக்கும் (Prof Reading) திறனும் கட்டாயம் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை Resumeயுடன் சேர்த்து 1991 செப்டம்பர் 25ம் திகதிக்கு முன்னர் தபாலில் அனுப்பவும்

முகவரி: Personnel Manager
P.O. Box -3, Station "F"
Toronto, Ontario
M4Y 2L4

கடந்த பல ஆண்டுகளாக
பல இன மக்களின் நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று
நகை வியாபாரத்தில் முன்னணி வகிக்கும் ஒரே இடம்
உத்தரவாதமுள்ள 22 கரட் தங்கத்தாலான
சகலவிதமான ஆபரணங்களுக்கும்
மிக நியாயமான விலையில்
மல்லிகை மொட்டு மாலைகள், செயின்கள்,
அட்டியல், தாலிக்கொடி மற்றும் இதர தேவைகளுக்கும்
உங்களின் நகை திருத்த வேலைகளுக்கும் நாடுங்கள்

நித்தியா ஜீவலர்ஸ்

1620 Gerrard Street East, Toronto, Ont. M4L 2A5

(416) 465-5065

CANADIAN IMMIGRATION கனடிய குடிவரவு

தமிழ்பேசும் கனடிய பாரிஸ்டர்களான ஜெகன் மோகன், திருமதி. தெய்வா மோகன் ஆகியோரின் சட்ட சேவைகள் குடிவரவு சம்பந்தப்பட்ட விடயங்களைக் கவனிக்க கிடைக்கிறது.

புதிதாக வரும் அகதிகள், Backlog எனப்படும் தேக்க நிலையிலிருப்பவர்கள் ஆகிய இரு சாராரதும் கோரிக்கைகளை நாங்கள் கவனிக்கிறோம். Sponsor எனப்படும் பொறுப்பேற்றுப் பராமரிக்கும் விண்ணப்பங்கள், மற்றும் குடிவரவு மேன்முறையீட்டுச் சபை (Immigration Appeal Board) க்கு விண்ணப்பிக்கும் மேன்முறையீடுகளைத் தயாரித்து ஆஜராகின்றோம்.

குடிவரவு அகதிகள் சபையால் அகதி நிலை கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மத்திய நீதிமன்ற (Federal Court of Appeal) அப்பீலுக்கு அனுப்பும் விண்ணப்பங்களையும் நாங்கள் கையாளுகின்றோம். அத்துடன் அகதி நிலை நிராகரிக்கப்பட்டு வெளியேற்றக் கட்டளைக்குள்ளாக்கப் பட்டவர்களின் வெளியேற்றக் கட்டளையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு ஓட்டாவா குடிவரவு தலைமை அலுவலகத்துக்கும் குடிவரவு அமைச்சருக்கும் மனிதாபிமான சமர்ப்பணங்களைத் தயாரித்து வழங்குகின்றோம்.

சட்டஉதவிய் பத்திரம் எங்களால் ஏற்கப்படும்
WE ACCEPT LEGAL AID CERTIFICATE

MOHAN & MOHAN

Scherwood Centre, 3300 McNicoll Ave., Suite 225, Scarborough, Ontario, M1V 5J6

ஜெகன் என். மோகன் LL.B. (416) 609-8200
பாரிஸ்டரும் சொலிஸிட்டரும்

தெய்வா மோகன்
பாரிஸ்டரும் சொலிஸிட்டரும்

உள் நாட்டுச் செய்திகள்

கனடாவுக்குள் வந்து அகதிநிலை கோருபவர்கள் கவனத்துக்கு
APPLYING FOR WELFARE - INLAND CASES

கனடாவுக்குள் வந்த பின்னர் அகதிநிலை கோருபவர்களுக்கு (Inland Refugee Claimants) பொது நல உதவிப் பணம் (Welfare) வழங்கும் நடைமுறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் இவர்கள் ஏதாவது ஒரு குடிவரவு அலுவலகத்துக்குச் (Immigration Office) சென்று "Mail In" என்று கூறப்படும் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டிய பத்திரங்களைப் பெற வேண்டும். ஒரு என்வலப்புக்குள் இரண்ட பத்திரங்கள் இருக்கும்.

ஒன்று P.I.F. என்று கூறப்படும் சுயவிபர தகவல் பத்திரம். மற்றது "Details of Arrival Form". வருகை பற்றிய விபரப்பத்திரம். இதில் வருகை பற்றிய விபரப் பத்திரத்தை பூர்த்தி செய்து, மூன்று புனைப்படங்களுடன் தங்கள் பகுதி Welfare Office-க்குச் செல்ல வேண்டும். அங்கு இவைகளைக் காட்டி "Referral" கடிதம் பெற வேண்டும். அதன்பிறகு படங்கள், வருகை பற்றிய விபரப் பத்திரம், "Referral" கடிதம் ஆகிய மூன்றுடன் ஏற்றோபிக்கோலிலுள்ள குடிவரவு நிலையத்திற்குச் செல்ல வேண்டும். மேற்படி நிலையம் ஏற்றோபிக்கோவில் 5343 Dundas St West என்ற முகவரி யில் இயங்குகின்றது.

மேற்படி நிலையத்தில் தற்காலிக அறிமுக சான்றுக் கடிதம் தருவார்கள். அந்தக் கடிதத்தை

எடுத்துக் கொண்டு மீண்டும் தங்கள் பகுதி Welfare Office-க்குச் செல்ல வேண்டும். இதனை ஆதாரமாக வைத்து முதலிரண்டு மாத பொது நல உதவிப்பணம் வழங்கப்படும். (இந்த வேளை யில் வாடகையில் முதல் மாத, கடைசி மாத கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது)

மாணவர்களுக்கு
மெற்றோ பாஸ் \$42.50
METRO PASSES FOR STUDENTS - \$42.50

மெற்றோ ரொறன்ரோ பாடசாலை மாணவர்கள் ஒன்பது மாதங்களாக நடத்தி வந்த போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

யாருடன் இந்தப் போராட்டம் நடைபெற்றது? ரொறன்ரோ போக்குவரத்து கமிஷனூடன் (TTC) இவர்களின் போராட்டம் நடைபெற்றது. குறைந்த கட்டணத்தில் "மெற்றோ பாஸ்" தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாகவிருந்தது.

தொகுப்பு: எஸ்.ரி.சிங்கம்

தற்போது பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வழிப் பாடகை டிக்கட் 80 சதத்துக்கு விற்கப்படுகின்றது. அல்லது 7 டிக்கட்டுகள் மொத்தமாக மூன்று டாலர் 75 சதத்துக்கு விற்கப்படுகின்றது.

தற்போது TTC எடுத்துள்ள முடிவுக்கிணங்க மாணவர்களுக்கென "மெற்றோ பாஸ்" நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் விற்பனைக்கு வரும். இதற்கான கட்டணம் 42 டாலர்கள் 50 சதமாகவிருக்கும்.

வளர்ந்தோருக்கான மாதாந்த மெற்றோ பாஸ் தற்போது 56 டாலர்கள் ஐம்பது சதத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனிலும் பார்க்க இருபத்தைந்து வீதம் குறைவாக மாணவர் "மெற்றோ பாஸ்" விற்கப்படும். மாதாந்தம் 8000 மாணவர்கள் "மெற்றோ பாஸ்" பெறுவார்கள் என்று ய்யர் மதிப்பிட்டுள்ளது.

குழந்தைகளைக் கடத்துவது
ஒன்ராறியோவில் அதிகரிப்பு
CHILD ABDUCTIONS JUMP 22% IN ONTARIO

குழந்தைகளைக் கடத்துவது, கடத்த எத்தனிப்பது ஆகிய குற்றச் செயல்கள் கனடா முழுவதிலும் அதிகரித்துவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

கனடிய புள்ளிவிபர திணைக்களத்தின் கணக்கெடுப்பின்படி 1985ம் ஆண்டுக்கும் 1989ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒன்ராறியோ மாநிலத்தில் மேற்படி குற்றச் செயல் 22 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஆனால் கனடா முழுவதிலும் இந்த அதிகரிப்பு மேற்குறிப்பிட்ட காலத்தில் 8 வீதம் மட்டுமே.

கடந்த ஆண்டில் இனத்தெரியாதவர்களினால் நாடு முழுவதிலும் 69 பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பிள்ளைகள் இன்னமும் மீட்கப்படவில்லை.

இந்த வருடத்தில் ஐலீலை மாதம் 10ம் திகதி வரை 70 பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளது குறிப்பிடப்பட வேண்டியது

திருமணமா? ருதுசாந்தி வைவமா?
உங்கள் இல்லங்களின் மங்கள நிகழ்ச்சி எதுவானாலென்ன?

ஸ்ரீ சிவா தங்க நகைகளை

மறந்து விடாதீர்கள்

அழகுக்கு அழகூட்டும் ஆபரணங்களை
கண்ணைக் கவரும் வண்ண வண்ண வடிவங்களில்
வடித்துத் தருபவர்கள்

ஸ்ரீ சிவா ஜுவலறி

721 Bloor St. W, Suite 2C, Toronto, Ontario

(416) 531-4867